

தமிழ்சை


இசையிலக்கியத் திங்களேடு

ஆசிரியர் :

S. R. குப்புசாமி, B.A., M.MUS.

ஆண்டுச்சந்தா ரூ. 9 தனிப்பாடி 75 காகு

பிலவங்க - மாசி



தமிழ்சை

அனுள முத வளிக்கு மிசை
ஆற்றிவை வளர்க்கு மிசை
இப்ப வெள்ளம் பெநுக்கு மிசை
சுரிஞ்சு டக்ரு மிசை
ஹர்றுப் போலேடு மிசை
எதிர் பறையை மாற்று மிசை
ஏவல்லு ஸேற்று மிசை
ஜங்கரனு மாடு மிசை
ஒருப்பயை டுனர்த்து மிசை
ஒங்கார மோங்கு மிசை
ஒளவையெறுவ் கூறு மிசை

தனித்தமிழ்சையை வளர்க்கும்
மாதமலர் “தமிழ்சை” யொன்றே

“தமிழ்சை” நவநீதம் வெளியீடு
35, விவேகாநந்தா ரோடு,
புதுச்சேரி P. O., கோயமுத்தூர்-9.

"தீந்தமிழிசை வல்லார்க்குத்தீதியாது மிலதே "

“தமிழிதைச்”

(இசை யிலக்கியத்திங்கள் வெளியீடு)

| | | | |
|------|--------------|--------------|------|
| துணை | பிலவங்க-மாசி | மார்ச்-1968. | மலர் |
| | | | 1 |

தமிழிதையின் உள்ளே...

செய்திக்குறிப்பு :

பக்கம்

| | | |
|----|---------------------|----|
| 1 | தோற்றுவாய் | 1 |
| 2 | கவியது குறிப்பும் | 5 |
| 3 | பாணர் வரன் முறை | 8 |
| 4 | குழலும் வீணையும் | 12 |
| 5 | எங்கும் திருவருள் | 15 |
| 6 | தமிழிதை | 18 |
| 7 | யாழிலை வேதத்தியல் | 23 |
| 8 | நாட்டிய நாடகம் | 27 |
| 9 | சுரசாகித்தியப்பகுதி | 30 |
| a) | அடானு பாடல் | 32 |
| b) | தர்பார் பாடல் | 35 |

குறிப்பு : வீணை மேளம் செய்தல்-வீணைபோதித்தல்-வாய்ப்பாட்டு-தென்னுட்டிசை-வடநாட்டிசை முதலியலை போதித்தல் ஆகியவற்றை நமது நாட்டிலேயே இதையில் அதிகப் பல்கலைப்பட்டங்கள் பெற்ற ஆசிரியரே ஏற்றுச் சிறந்த முறையில் பணியாற்றக்கூடும். தஞ்சை வீணை வேண்டு வோரும் வீணைப்பித்துக் கொள்ளலாம்.

தோற்றுவாய்



இநான்காண்டுகளாக தமிழ்த்தாயினருளாலும் மெய்யன் பர்களின் ஊக்குதலாலும் தமிழிசைக் கருவுலங்களையாய் வாய்ப்புக்கிடைத்தது. கடல் வாய்ப்பட்டும் காலத்தின் மாறுதலால் மறைந்தும் போன இசை நூல்கள் அளப்பில் புனர்த்திலும் பொழிவிலும் கடற்கானவிலும் கான்யாற்றிடை கரையிலும் மனையிலும் மன்றத்திலும், தேவர் கோட்டத் திலும் அறவோர் பள்ளியிலும், அருவி நீரிலும் அருங்கரத் திலும் எழுந்த இனபத்தமிழிசை யுணர்ந் தோர்க்கு இம்மை மறுமையிடறில்லையே என்று பத்தர்கள் பரவிப் போங்தனர். பாடன் மிடற்றுப் பாடல், பாணன் யாழிப்பாடல், குழலோன் வங்கியப்பாடல் ஆகியவற்றை செவி மடுத்து இனபமெய்தி னர் நம் பழங்தமிழ் மக்கள். இவ்விதம் பழமை பாராட்டு வதோடு ஸிற்போமா? மாட்டோம். பழங்தமிழிசைச் செல்வத் தை மீட்டும் பெறுதற்கு முயல்வோம்,

சங்கநூல்களை ஆராய்ந்தால், அவற்றின்கட்டு கிடைக்கும் இசை நூட்பங்கள் கணக்கிலடங்கா. சிலப்பதிகாரம், பெரும் பானைற்றுப்படை, சிறுபானைற்றுப்படை, பத்துப்பாட்டு, அகநானூறு, புறநானூறு, மலைபடுகடாம், சீவகசிந்தாமணி முதலிய நூல்களிலமைந்துள்ள இசைப்பகுதியினையின்பம்பயக் கவல்ல முறையில் சிறுகட்டுரைகளாக “தமிழிசை” மலரில் வரைய நோக்கங் கொண்டுள்ளாம். கேள்விப்பாலை, பண்ணியல், பாலையியல், யாழிருப்பியல், இசைநரம்பியல், ஓழியியல் ஆகியவற்றை முறையொடு எனிய நடையில் விளக்குவாம். சமய குரவர்களினிசைத் தொண்டையும் ஓவ்வோரி தழிலும் செம்மை பயக்கச் செய்வாம். சாகித்துய வரலாறு, இசை வல்லுநர்களின் சரிதம் மற்றுமுள்ள வரன்முறை முதலியவற்றைத் தெள்ளிதில் துலக்குவாம்.

இப்பாரத புண்ணிய பூமியின் பல்வேறு பாகங்களில் நூல் நிலையங்களிலும் தனியார் துறையிலும் உறங்கியுள்ள இசைக் கருதுவங்களை ஆய்வு செய்து அவற்றின் கண் மலிக்குள்ள கருத்துக்களையும் பிறவற்றையும் வரையாது வழங்க நோக்கங்களைக் கொண்டுள்ளார்கள். சம்காலங்களுக்கு விரிவுரை யெழுதிய பெருந்தகை வள்ளல் விரியாது விடுத்த இசை நுட்பங்கள் பண்டித பாமரானவருங்கண்டு பயன்டைய வேண்டுமென்ற பேரவாக் கொண்டு, அவற்றை யெல்லாந் தொகுத்து இம்மாத வெளியீட்டின் வாயிலாக செந்தமிழிசைத் தொண்டாற்ற முற்பட்டிருக்கிறோம். இத்துணரின் மலர்களைப் பார்வையிட்டு இவ்வெளியேனையாதரிக்கும் பெருமக்களுக்கு ஓர் விண்ணப்பம். இது வரை வெளிவராத இசைக் கருத்துக்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் நிறைந்த இம்மலரைக் கல்லூரிகளிலும் இசைப் பள்ளிகளிலும் கலைப்பள்ளிகளிலும் நூல் நிலையங்களிலும் செந்தமிழ் மக்கள் கையிலும் உரைந்து செந்தமிழிசை மரபு மறையாவனனாம் ஊக்குவித்து இவ்வெளியேனையுமாதரித்து இசைப் பண்புகளை பரப்புமாறு இசைத் தொண்டாற்றப் பணிவுடன் வேண்டுகின்றோம். தமிழ்மொழியிலும், தமிழிசையிலும் தமிழர்கள் துாகரிக்கத்துவமும் பேரார்வங் கொண்ட பெருமக்களைவரும் இத்தமிழ்ப் பணியில் பங்கு கொண்டு தமிழ்த்தாயின் அருந்தவு புதல்வர்களினாலும் வெளியிலும் இத் “தமிழிசை” மலர்மணங்களை ஒருமொத்தமாக கொண்டு வரும் நூல் நிலையங்களிலும் இவ்வினபத்தியிசை சந்தாவிகிதம் அளித்துப் பயக்கு விததல் அதியிசைக்கும் மறவாது தொண்டளித்ததாகும்.

சுமார் இருபதாண்டுக்கட்டு முன் “காலை என்ற மாத வெளியீட்டை நடத்தி வந்தது ஞாபகமிருக்கலாம். அப்பணியைத் தெதர்ப்பம் இப்பொழுது வாய்த்திருப்பது பற்ற

மறுபடியும் தொடர்ந்து நடத்துமாறு இசைச் செல்வர்களும் மற்றும் பல மெய்யன்பர்களும் ஊக்குவித்து வந்தனர். திருவையாற்றில் சுமாதியடைந்த தியாகராச சுவாமிகளின் சீடர்களிலொருவரான எத்துராமுடு பாகவதரவர்களிடம் முறைப்படி இசைபயிலும் பேறு அடியேனுக்குக் கிடைத்தது. எனது குருங்குருங்களின் பெருமுயற்சியால் அய்யம்பேட்டை ஆதியா பாகவதர் அவர்களுடைய இல்லத்தில் காப்பாற்றப் பட்டுவந்த இசையேடுகள் பலவற்றின் விளக்கங்களையும் அடையாளமாக காலஞ்சென்ற தவுல வித்துவான் நீடா மங்கலம் மீனுட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மாமனுரும் எனது இரண்டாவது குருங்குருங்களுடைய பகுபதி கோயில் தவுல வீரபத்திர பிள்ளையவர்கள் அனைகப் பழங்குடியிசையேடுகளில் முறைங்கிறாங்க கருத்துக்களை தெளளிய விளக்கம் கொடுத்து, இசைக் கருவுலங்களையடையும் பேற்றையனித்துள்ளார்கள். எனது ஆருயிர்த் தோழரும் நாகசர வித்துவானுமான காலஞ்சென்ற அய்யம்பேட்டை வேணு கோபால பிள்ளையவர்களும் நான் இசையமுதங்கியையடையப் பெரும்பாடு பட்டுள்ளார்கள். இவர்களை நான் மறக்கமுடியாது. தியாகப்பிரம்மம் வதிந்த காலத்தில் அவரைப் பார்த்து வரைந்த (Oil paint) எண்ணெண்ணெண் ஓவியமான்றை எழுதியவரின் புதல்வரின் சீடர்களில் ஒருவருமான காலஞ்சென்ற இராசப்பா என்ற கதாகாலடவுளார் அளித்த பாலன் பரதியை அட்டையின் தாங்கி பிரகின்து து. இம்மகளீயர்கட்கும் எறி உரித்தாகுக.



கவியது குறிப்பும், ஆடல்

தொகுதியும், பகுதிப் பாடலும்.

சிலப்பதிகாரம் “இயலிசை நாடகப் பொருட்டொடர் நிலைச் செய்யுள்” என்று பண்டை ஆசிரியமொரால் சிறப்பித்தோதப்பெறுகின்றது. எனவே, இதன்கண் இசையும் நாடகமும் பயின்றுவரும் பகுதிகள் இதில் அரங்கேற்றுக்காதை எனபது கணிகையர் குலமாதங்கெய்ணபாள் ஆடல் பாடலகளில் தேர்ச்சிபெற்று ஆடலாசான், இசையாசிரியன், குழலோன், தண்ணுமை முதல்வன், பாழாசிரியன் எனபோர் ஒருங்குகூடி, குயிலுவக்கருள்களெல்லாம் கூடினின்றிசைக்கக, மங்கலமாகிய பாலைப்பண்ணைப்பாடி, நீண்முறைவழுவாது ஆடிப்பாடுக்காட்டி பரியம்பெற்றதை விளக்குகின்றது. இவ்வரவுகேற்றுக்காதை யில் இசை நாடக நூற்றுப்புகள் செறிந்திருக்கின்றன யாழ், குழல், தாளம், சீர், மிடறு, தண்ணுமை ஓவற்றுடன் இசைந்த பாடலை இனி மையாகப் பற்றுவழி சுத்தமாகப் (சுருதி சுத்தமாக) பாடுவதற்கு ஆசை யோன் நன்கு உணர்ந்திருத்தல் வேண்டும். பாடகன் ஒசையின் இலக்கணங்களைப்பெற்று குற்றமற்ற தெரிந்த அறிவாளியரிடுக்க வேண்டும். கூத்து நிகழும் பொழுது ஆடலாசிரியன் மனமறிந்து பாட வேண்டும். இசை நூலுகளில் மாசறந் பயிற்சி பெற்று பண்ணிலக்கணத்தை மரிக்கவும் வகுக்கவும் வல்லோனுப் பிருக்கவேண்டும். வண்ணம், தாளம், பாஸ் நிலை, பண்ணு நிலை ஆகியவற்றைத் தூய்மையாய்க் காட்டவேண்டும். ஆடற் பாடல்களுக்கேறப் பண்ணும் இயக்கும் தூக்கும் வரியும் திறமும் இசையாசிரியன் நன்குணர்ந்திருக்கவேண்டும்.

இயற் புலவனது கோட்பாடும் ஆடலாசிரியன் ஈடும் மேல்வரவுகளின் தொகுதியும் இவற்றின் பகுதிக்கமெந்த பாடலும் இசையுடன் படுத்தி இயக்கிக் கடைப்பிடிக்கத்தக்க அறிவினாலி, இவையெல்லா வற்றையும் குற்றந்தீந்த நூல் வழக்கால் வகுக்கவும் விரிக்கவும் வல்லவனுக்கப் பாடலாசிரியன் அமைய வேண்டும். பாடலாசிரியனுக்கு ஒருத்திருக்கும் இலக்கணந்தான் என்னே! அக்கால் வழக்கில் இசையாசிரியன் இசையறியின் நிறைவுபெற்று, தம்மொடு கூடிய கணிஞர் அமைத்தையும் ஏற்று, இயலிசைச் சீர்மைகளை மனத்தைப் பிணித்துக் குழிக்கும் தன்மையதாகச் செய்யும் இயல்பினை உடையவனுமிருக்கவேண்டும். கவிஞரின் கருத்துக்களை விளக்க, அவற்றையேற்று

உணர்த்தக் காதுவன்குற்றை பல நெறிப்பட பகுத்துச் செம்பை செப்து
இலக்கணம் வழுவாது உரைக்கும் மாண்பினையுடையராதலும்
வேண்டும்.

இங்நூலின் பல பகுதிகள் காதையென்று பெயர் பெற்றிருக்கின்றன. மனையறம் படுத்த காதை, ஆங்கேற்று காதை, அங்கி மாலைச் சிறப்பு செய் காதை, இந்திராங்கிலூராட்சத் தொகை காதை கடலாடு காதை, வேளிர் காதை, கனுத் திறமுரைத் தொகை, நாடு காண காதை, காடுகாண காதை, புறஞ்சேரியிறுத்தகாதை, ஊர் காண காதை, அடைக்கலக்காதை, கொலைக்களக்காதை, வழகுரைகாதை, அழற்படுகாதை, கட்டுரைகாதை, காட்சிக்காதை கால் கோடகாதை, நீர்ப்படைக்காதை, நடுகற் காதை, வாழ்த்துக்காதை, வரங்தநகாதை முதலிய 22 காதைகள் இங்நூலினகண விரலியிருக்கின்றன. மங்கலப் பாட்டு, வரிப்பாட்டு, மரவைப் பாட்டு முதலிய பலவகைப் பாட்டுகள் உரையிடையிட்டு இசையும் நாடகவுறுப்பும் கலந்து வருவது இக்காப்பியத்தின தனிச்சிறப்பு. செந்தூரகாய்வும் பாட்டு என்பது மிகையாகாது. என்றெங்கையென்பது அடைகளின் கருத்து.

மாதவி வலக்கை பதாகைக்கையாக்கி, பெருவிரலைக் குஞ்சித்து, மற்ற ஸ்ரலகளால் கோடு (யாழின் தண்டி அல்லது சுரதானங்கள் விரவப்பட்டிருக்கிற நீண்ட உறுபு) அசையாத வணணம் இடக்கையினால் உறபபிடத்து, வலித்தல். மெலித்தல் கெய்து வலக்கைப் பெருவிரலினால் குரல் நாம்பினையும் சிறு விரலினால் இளி நாம்பினையும் மீட்டி, இசையேர்ந்து, ஒவ்வாறே மற்ற நாம்பினையும் மீட்டி பண்ணல் என்னும் தொழிலின முடித்து. இடக்கை விரலினாலே கோட்டை அணைத்து ஆரோசை அமரோசை எழுப்பி முதங்கை (விளங்பம்), வாரம் (மத்தி மிக) கூடை (துரிதம்) செய்து பரிவட்டனையாக முடித்தாள். (இதனை “கைவழி”யில் விரிப்பாம்). பல கேள்விகள் கொண்ட பாலைப்பண்ணையெழுப்பி அனேக காலங்களில் ஆராய்ந்து தாளவிகற்பங்கள் தோன்ற வாசித்தனன் மாதவி. இவையெல்லாம் இசையாசிரியனுடனும் கவிஞர்னுடனும் ஆட்ஜெசிரியனுடனும் ஓராந்து நிகழ்ந்தன.

சிலப்பதிகாரமோ பழந்தமிழிசைக் கருலூலம். இதில் விரிக்கைப் பட்டிருக்கிற கூத்தையும், வரியையும், சிறந்தையையும், பேரிசையையும் கண்டு பெருவகையைடைந்த சுபபிரமணிய பாரதியார், “நெஞ்சை அனஞ்சு சிலப்பதிகாரமென்று ஓர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்று தமிழ் நாட்டையே போற்றிப் போந்தார். காலமும் கயவுகை பழந்தமிழிசை நால்களை அழிக்க முற்பட்டாராயினும், முத்தமிழ்ப்

புலமைபெற்ற இளங்கோ அடகள் கற்போர்க்கு எளிதில் புலப்படும்படி சிலப்பதிகாரத்தை ஆக்கியினார் குயிலுவசகருஷிகளெல்லாம் ஓர்ந்து ஒத்தையெழுப்புவதை ஆமந்திரிகை (Orchestra)என்ற கூறுவது அக்கால வழக்கு. கணிஞர், இசையாசிரியன் ஆடலாசிரியன் முதலிடோரும் ஒரங்குகூம் ஆடல் மகளின் அவிநயத்தைப் பக்குவப்படுத்துவதும் சிலப்பதிகாரத் கால வழக்கே. ஆடல் மகளின் அவிநயத்திற்கேற்ப கணிஞர் செய்யன் வரைகிறான். இசையாசிரியனே அக்காத்துக்கேற்ப பண்ணீர்மைகளை நிரப்புகிறான். இவைகளைக் கலந்து ஆடலாசாள் ஆட்டிவைக்கிறான். இவற்றில் ஸ்ரிவிவநும் பாடலோ எல்லோரடைய அமைதியும் சேர்ந்து அழகுக்கு அழகு செய்விப்பதுபோல் கேட்போரையும் பார்ப்போரையும் மகிழ்விக்கிறது.

ஒரு நாட்டின் ஆடலும் பாடலும் சிறக்கவேண்டுமானால் அதற்கு ஆவனவற்றை இறைமை துணைபுரிய வேண்டும். சிலப்பதிகாரத்தில் வரும் இசை இயல்புகளைக் கவனித்தால், அன்று தமிழரசர்கள் கலை நயங்களை எப்படியெல்லாம் ஒழுபி வளர்த்தனர் என்பது தெளிதில் புல ஞகின்றது. நாட்டின் அரசன் உலம் புரப்பவனுக இந்நால்தான் ஆவண கலை மனம் கமமும். ஆடலும் பாடலும் அழகுற மினிஞம், இதை இளங்கோவடிகள் எப்படிச் சித்திரிக்கிறார்பாருங்கள்:-

‘‘மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
மலைப்பூ ஆடை அதுபோர்த்து
கருங்கயற் கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி!’’

மணிப்புவாடை போர்த்திய பெண்ணுக்கக் காவேரியைக்கண்டு வண்டு பாட, இம்மங்கை கயல்விழி பிறழ, நடம் புரிந்து நடக்கின்றான். இத்தகைய இயற்கை ஒவியங்கள் வளமுற அமைந்த பாடல்கள் நாட்டின் சிறப்பியல்புகளை நன்கு விளக்கும் இன்னிசைப் பாடல்களாக அமைகின்றன. நமது தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு ஆடலும் பாடலும் அழகுற மினிர்ந்து கணிஞரும் ஆடலாசானும் திறம்பட இசை முழக்கம் செய்து வாழ்ந்து மகிழ்வுற்ற காட்சியை சிலப்பதிகாரத்தில் காண விரேம்



பாணர் வர்முறை

—००००—

பாணரைப்பற்றி பண்டைய இலக்கியங்களில் சிறந்த கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. பாணரும் அவர் பெண்டாமீட்டு இசைபாடுத்தலையேசுங்கள் குலத் எசாழிலாகக் கொண்டிருந்திருக்கின்றனர் என்பது “பாணன்” பாடி என்றும் பெயர்களாலே அறியப்படும். இவர்கள் பொருளிட்டல் பொருட்டு பேராசர். சிற்றாசர் குறுஙில் மன்னர் முதலாயினா பாற் சொறு தமது இசைத் திறங்களைக் காட்டி கேட்ட போரை மகிழ்வித்து. அவர்கள் உவந்தளிக்கும் பரிசில் பெற்று மகிழ்வு திருக்கின்றன ஆக்காலத்திய அராசர்கள், இன்னோது இசைத் திறமையை ஓரங்கு தமது நாளோலகக்குதில் இந்கக்கச்செய்து பூவும் மாலையும் பிறவும் வழங்கிவந்தனர் தலைவன் தலைவியர்களுள் நிகழும் ஜடலை நீக்க இவர்கள் அரசர்கட்டுப் பயணபடுமளவிலிருந்தால், இவர்கட்டு எவ்வளவு உரிமை வழங்கப்பட்டிருந்தது என்பது தெளிவாகின்றது.

இவர்கள் தமிழ்நாட்டின் பழங்குடியினர். ஆயர், குறவர், எயினர், உழவர், நுளையர் முதலிய தினைக்களும், பாணர், பறையர், துடியர், கடயபர், வள்ளுவர் முதலிய தொல்குடிகளும் புறநானாற்றிற் கூறப்பட்டிருக்கின்றது.

“துடியன் பாணன் பறையன் கடம்பளைன் நின்நான் கல்லது குடியுமில்லை” என நான்கு பழங்குடி மக்களைப்பற்றி கூறப்பட்டிருக்கின்றது. துடி முழக்குதலால் துடியனை ரும், பணபாடுதலின் பாணனை ரும், பறையறிசிப்பதனால் பறையனை ரும், கடம்பினை வழிபடுதலால் கடம்பளை என ரும் விளக்கப்பட்டிருக்கிறது. பாணருடி ஒளவையையும் வள்ளுவக்குடி திருவள்ளுவரையும் தமிழகத்திற்கு அளித்து நமது நாட்டைக் கடமைப்படுத்தியுள்ளன.

“முரசு கடிப்பி கூட முதுகுடிப்பிறங்தோன்” என வள்ளுவன் மனிசமகலைக் காப்பியத்தில் சிறப்பிக்கப் படுகிறன. பெருங்கதையிலே,

“திருநாள் படைநாள் கடிநாள் என்றிப் பெருநாட்கல்லது பிற நாட்கறையாச் செல்வச்சேனை வள்ளுவ முதுமகன்”

என்று, மன்னன் பிறந்த நாள், படையெழுச்சி நாள், மனை நாள் என்ற இப்பேற்பட்ட பெரு நாட்களிலே அச்செய்திகளை முரசறைந்து மக்களுக்கு வள்ளுவர் தெரிவிப்பார். திவாகரம், பிங்கலம் முதலிய நிகண்டுகளில் வள்ளுவர் நகா மாந்தர்க்கு அாச காரியங்களை அறிவிக்கும் கருமத் தலைமையுடையவராவர் நகர வீதிகளில் யானை மீதி வர்ந்து பரசறைந்து அரசரது திழுமுகங்களை அறிவிப்பாரென்றும் பண்டுதொட்டு குறித் தூலில் வல்லுநர் என்றும் அறியப்படுகின்றது.

தொல்காப்பியத்திலே பாண்குழியின் தொன்மையைப்பற்றி அறியக்கிடக்கின்றது. பிங்கலங்கையில் “சென்னியர் வயிரியர் செயிரியர் மதங்கர் இன்னிசைகாரர் பாண்ரெண்ப” என்று பாண் குடியினரின் ஆண்மக்கட்குரிய பெயர்களை அறியலாகும். இதேபோல் பெண்மக்கட்குரிய பெயர்களை

“பாடினி விறவி பாட்டி மதங்கி
பாடன் மக்ரூ பாண்மகளாகும்”

என்னும் திவாகர நூற்பாவால்றிகிடேறும். விறல்பட ஆடுபவள் விறவி. தொல்காப்பிய “தாறினல்லிகை” என்னும் ஆற்றுப்படை இலக்கணத் திறக், ‘‘கூத்தராயிற் பாரசவரும் வேளாளரும் பிறரும் அவ்வாடற் றெழிற்கு உரியோரும் பாரதி விருத்தியும் விலக்கியற் கூத்தும் கானகக் கூத்தும் கழாய்க்கூத்தும் ஆடுபவராகச் ‘சாதி வரையறை’யிலராகவின் அவரைமுன்வைத்தார்; பாணாரும் பொருநாரும் தத்தம் சாதியிற்றியிராது வருதலிற் சோவைத்தார்; முந்கூறிய முப்பாலோருட் கூத்தராயினார் எண்வகைச் சுவையும் மனத்தின்கட்பட்ட குறிப்புகளும் புறத்துப் போங்கு புலப்பட ஆடுவார்; அது விறலாகவின் அவ்விறல்பட ஆடுவாளை விறவியென்றனர்; இவருக்கும் ‘சாதி வரையறை’யின்மையிற் பின் வைத்தார் பாணாரும் இசைப்பாணாரும், யாழிப்பாணாரும், மன்னைப் பாணாருமெனப் பலராம். பெருநாரும் ஏற்களம் பாடுநாரும் போர்க்களம்பாடுநாரும், பரணிபாடுநாருமெனப்பலராம். விறவிக்கு அன்னதோர் தொழில் வேறுபாடினரித் தொழிலென்றுகளின் விறவியென ஒருமையாற் கூறினார்” என்று நக்கினர்க்கினியர் உரைத்திருக்கிறார்.

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி யிளையர் விருந்தினர்
கூத்தர் விறவி யறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில் களென்ப”

என்ற கற்பியற் குத்திரத்தில் பாடினியும் விறலியரும் செவ்வேருக்கூறப்பட்டிருக்கின்றனர்.

கண்டத்தாற் பாடுபவர்களை இசைப்பானர் என்று அழைப்பது மரபு. இன்னோர் பாடற்பானர் எனவும் அம்பணவர் எனவும் அகவலர் எனவும் வழங்கப்படுவர். யாழ்ப்பாணரென்பார் யாழ் வாசித்து இசைபாடுபவராவர். சீரி யா ஷழ யும் பேரியாழையும் உடைமையான் யாழ்ப்பானர் சிறுபானர் என வும் பெரும்பானர் எனவும் ஆவர். இவற்றைத்தனிர் குழலையும்கொண்டு இவர் இசை பாடுவர் என்று சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

“குழலினும் யாழினும் குரன் முதலேழும்
வழுவின் நிசைத்து வழித்திறங் காட்டும்
அரும்பெறன் மரபிற்பெரும் பாணிருக்கையும்”

என்னும் சிலப்பதிகார அடிகள் அறிவிக்கின்றன. பிச்சையேற்கும் மண்டடையெனும் கலத்தினைகையிற்கொள்ளுதலால் “மண்டடப்பாணர்” என்று அழைக்கப்படுவர். புறப்பாட்டுக்களில் “பானர் மண்டட நிறையப் பெய்ம்மார்” எனவும், “அருங்தலை யிரும்பானர், அகன் மண்டடத் துளையீஇ” எனவும், “ஏலாது கணிமுந்தவென் இரவன் மண்டட” எனவும் இன்னோரைய்ப்பற்றி வருகிறது.

திருவரங்கப் பாணன். மீன் பிழக்குங் பாணன். குடைகட்டிப் பாணன், புள்ளுவன் என இவர் நான்கு பிரிவினர் என்றும், கூத்து, பாட்டு, மத்தளம் வாசித்தல் முதலியலைகளில் வல்லுகர் என்றும், இதைத்தனிர் தோல் பதனிடுதல், குடை கட்டுதல், மத்தளத்திற்கு வார்பிடத்தல் முதலியன இவர் புரியும் தொழில் என்றும் தர்ஸ்டன் என்ற மேல்நாட்டவரால் கூறப்பட்டிருக்கிறது. (Cf. Castes and Tribes of Southern India). வள்ளல்களை நாடிப்பாடிப் பரிசில்களைப் பெறும் வழக்கமுடையவராதலால் இவர்களைப்பற்றிப் “பானாற்றுப் படை” யெனும் துறையமைந்த செய்யுள் ஏற்பட்டதுபோலும்!

பொருநாராற்றுப் படையிலே, “நும்மிடத்துள்ள இசைக்கலையைத் தான் கேட்பதற்கு முன்பு கொட்டைப் பாசியின் வேர் போல் அழுககே றிக் கிழிந்த தையலையுடைய நும் பழைய துணிகளைப்போக்கித் தூயமையுடைய கொட்டைக் கரையமைந்த பட்டுடைகளைத் தங்கு பெறுதற் கரிய பொந்கலத்தில் விரும்பினபடியுண்பாய் என்று சொல்லிப் பூட்கமழ் தேறலை மேலும் மேலும் வார்த்து உண்பி த. து, ஒளி மி க க டெற் ருமரைப் பூலை நின் கரிய மயிர் பொலிவுபெறச் சூட்டி, அழுகிய

பொன்னர், மாலையையும் முத்து மாலையையும் நின் பாடி னி அணியக் கொடுத்து, யானைக் கொம்பாற் செய்த கொடிஞ்சியையுடைய நெடிய தேரில் பால்போன்ற நிறத்தினையுடைய நான்கு குதிரைகளைப் பூட்டித் தன் காலாலே ஏழடி பின்னே வந்து தேரின் மீதேற்றி, மற்றும் நாடும் களிறும் முதலியன தங்கு விடுப்பன்’ என்று கரிகாற் பெருவளத்தன் பொருங்குப் பரிசில் வழங்கிய விபரம் கூறப்பட்டிருக்கிறது.

நல்லியக்கோடன் என்னும் வள்ளல் பாணர்க்குப் பரிசில் வழங்கி யதை, சிறு பானைற்றுப் படையில், “நீ அவ்வள்ளை அடைந்து உன் னுடைய யாழை வாசித்து அவன் மனம் மகிழும்படி சில புகழூரை கூறு முன்பே மூங்கிலின் உரிபோன்ற மென்விய ஆடைகளை உங்கட்டு வழங்கி உடுக்கச்செய்து, நல்ல தேறலையும் உண்பித்து, வீம் பாகமென்னும் மடைநூல் விதிப்படி சமைக்கப்பெற்ற பல வகை உணவுகளைப் பொற் கலங்களில் இட்டுத்தான் நின்று உங்களை உண்ணும்படி செய்து, பின்பு மாற்றூரை வென்று அவர்கள்பாறபெற்ற நிதிகளோடு உயர்க்கேள்வையும் காளைகளையும் பாகனேரூப பரிசலாக வழங்கி அன்றே உங்களை விடுவன்” என்று சிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. பாணர் தங்கள் வறுமை பிருதியால் வள்ளியோரைத் தேடிக்கொண்டு யாழ் மீட்டி இசைபாடு மகிழ்விப்பர். வைக்கறப் பொழுதிற்றுயிலைழ மங்கலம் பாடுவர் போர்க்களம் சென்று வெற்றியுற்ற அரசரைப் பாடிப்பரவுவர். ஆனால் இங்ஙனம் அரசர்பாறபெற்ற பெருஞ் செல்வத்தைக் கொண்டு தமக்கென சுயநலம் கருதாது வறிஞராதியோர்க்கு ஒம்பாது வழங்கி, மறு பழுயும் வறுமை நிலையெய்தி.. வள்ளியோரைப் பாடிப் பரிசில் பெறுவது வழக்கமாயிற்று.

கூத்தப்பிரானது திருக் கரத்திலிருப்பது துடியென்று தெளியப் படும். ‘‘மறங்கடைக்கூட்டிய’’ துடினிலை சிறந்த கொற்றவை நிலையுமத் தினைப்புறனே’’ என்று தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருக்கின்றது. பழந்தமிழ் வீரமறவர் தலதமிட்டு முத்துப்பட்டங்கட்டி சாந்தம் பூசி போர்க்களம்பாடி ஏற்களம்பாடிப் பரிசில்பெற்றுள்ளனர். அரசர்களும் பகைவரிடமிருந்து பெற்றவற்றைப் பாணர்க்கு ஈந்து அவர்களைப் புத தலையே தமிழ்நாட்டரசர்கள் தங்களது முதற் கடனுக்க் கொண்டிருந்தனர்.



குழலும் வீணையும் யாழுமேன் றினையன் குழைய

கம்பராமாயணம் கந்தர காண்டத்தில் வீணையும் யாழும் என்று இரு பெயரும் சேர்ந்து வருமிடங்களில் வீணையை மிடற்றுப் பாடல் என்றே கொண்டிருக்கின்றன. மாணிக்கவாசகப் பெருமானும் அவ்வாறே திருவாசகம் திருப்பள்ளியெழுஷ்சியில் விளக்கியுள்ளதைத் தமிழ்சை அறி முக மலரில் விளக்கினாலே. ஒரு காலத்தில் வீணை என்னும் சொல், மக்கள் உடம்பினையும் மிடற்றுப்பாடலையும் குறித்திருக்க வேண்டும் அதனால்தான் முதுகெலும்புக் கோவையையும் மிடற்றுப் பாடலையும் முறையே வீணைத்தன்டு (கோடு), சாரீர வீணை என்ற சொற் களால் புலனுகின்றது. பிறகு மிடற்றுப் பாடலும் யாழும் ஒருங்கே நிகழ்ந்தது என்றும் தெரிகிறது. “வீணை தாளத்தோடே கண்டத்திலும் கருசியிலும் பிறக்கும் பாட்டு” என்றும், “வீணையென்றது யாழையும் பாட்டையும்” என்று ஆசிரியர் நச்சினார்க்கிளியர் கூறுகின்றார். எனவே வீணையென்னும் சொல் மிடற்றுப்பாடலையே பண்டைத்தமிழகத் தில் குறித்திருக்கிறது.

இவ்வள்ளுமையை மாணிக்க வாசகப் பெருமானும் சீவக சிந்தா மணியிலும் அதற்குரையியற்றிய நச்சினார்க்கிளியரும் கம்பங்கம் வலியுறுத்துகின்றனர். ஆனால் யாழையும் யாழுமிறுப்புக்களைப் பற்றியும் பொருநாற்றுப்படை, பெரும் பானாற்றுப்படை, சிறுபானாற்றுப்படை, மலைபடுகடாம் முதலிய நூற்களில் விரித்துக் கூறப்பட்டிருக்கின்றது பத்தர், கோடு. ஆணி, திவவ, போர்வை நாம்பு முதலியவற்றின் இலக்கணம் உவமங்களுடன் கூறப்பட்டிருக்கின்றன. வீணையென்ற கருணையையோ அதன் உறுப்புகளையோ அவ்விதம் கூறிற்றிலர். திருவான்ஞாவாம் ‘குழலினிது யாழினிது’ என்றாரேயொழிய “வீணை இனிது” என்று கூறிப்போந்தாரில்லை. ஆதலால் யாழும் மிடறும் சேர்ந்து ஒலித்து இசைக்குத்தான் “வீணை” என்பது அக்கால வழக்கு என்று தெர்றெறத் தெரிகிறது. ‘சீவகன் தத்தையை யாழும் பாட்டும் வென்றான்’ (சிந்தா மணி: செய்யுள் 741-ம் உரையும்) என்பது இதனை வலியுறுத்துகிறது.

சிலப்பதிகாரம் கடலாடு காதையில் “மங்கலமிழுப்ப வீணை” என்பதற்கு உருப்பசி கடவுள் யாக்கை யொழிந்து, மக்கள் யாக்கையில் தங்குகவெனக் குறுப்பினிவன் சபித்தான். ஒரு சமயம் அகத்தியன்

இந்திரனது அவைக்கு வந்தான். அதுசமயம் இந்திரனது பாடலோடு உருப்பசியின் ஆடலும் நிகழ்ந்தது. ஆண்டு இந்திரன் மகன் சித்திர சேனன் கரந்து வந்து எழினியுடன் புகுங்குபாட, உருப்பசியும் அவனும் ஒருவரை யொருவர் கண்டு காழற்றமையின் அவனது ஆடல் நெகிழ்ந்தது. அதனால் ஏனைக் கருவிகளெல்லாம் நெகிழ்ந்தன. இதனையறி வித்தற்கருதி நாரதன் தனது யாழிற் பகைநாம்புபடப் பாடினன். நாரதனது வீஜை மங்கலமிழப் பண்ணிலே மஜையாய்க் கிடக்குமாறும் உருப்பசி புனியிலே பிறக்குமாறும் சயந்தன் பூ மியில் மூங்கிலாய்த் தோன்றமாறும் குறுமுனிவன் சபித்து, பிறகு அவர்கள் வேண்டுதலால் சாபவிடை தந்தனன். கலக நாரதன் வீஜை அலகிலம்பண்மாகெனச் சபித்து, தந்திரி நாரிற் பண்ணிய வீஜை மண்மிசைபாடி ஈண்டுவருகெனப் பூண்டசாபம் இட்டவக் குறுமுனியாங்கே விட்டனனென்ப வேந்தவையகததென் என்பது ஈண்டு அறியற்பாலது.

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை 26-வது வரியில் “யாழும் குழலும் சீரும் மிடறும்” என்று கூறப்படுவீற்படியால் யாழுப்பாடலும் மிடற்றுப்பாடலும் இவற்றுடன் இசைந்த பாடல்களை இசைகிளான்றும் படியும் கைவை பொருந்துப்படியும் புணர்க்கவும் வல்லோனும் இருக்க வேண்டுமென்று இசையாசிரியன் அமைதி கூறுமிடத்து அடிகள் விளக்கியிருக்கிறார். மிடறே காரீர வீஜை என்றுகிறது. திருஞானசம்பந்தர் போன்ற சமயக் குரவர்கள் தம் பதிகங்களில் குரவிசையினையும் யாழிசையினையும் கூறி “வீஜை”யை கீக்கினார்; யாழுமும் மிடற்றையும் நிக்கி “வீஜை”யைக் கூறியிருக்கிறார்கள். எனவே சமயகுரவர்கள் “வீஜை” என்பதை “உடனிகழ்ந்த மிடற்றிசையையும் யாழிசையையும்” என்ற கருத்தினையே வலியுறுத்துகின்றனர்.

இன்னோன்ன வல்லுநர்களொச்சார்க்கே கம்பரும் தனது ராமாயணம் சுந்தர காண்டத்தில் பாடிப்போந்தார். யாழும் வீஜையும் என்ற இருபெயர்கள் வருமிடமெல்லாம் வீஜையை மிடற்றுப் பாடல் என்றாதல் பொருத்தமாம்.

யாழுக்குயிலுபவன் மிடற்றுலும் யாழாலும் ஒரோ சமயத்தில் இசை நிகழ்த்த முடியும். ஆனால் குழலோனே, அவ்விதம் நிகழ்த்த வியலாது வீஜைப்பாடலுக்கு யாழு கருவியாயிற்று

“சூழ்மணி கோட்டு வீஜை சுகிர்புரி நரம்பு நம்பி” என்றும் “மாலையினையும் கோட்டினையுமுடைய வீஜை பிற் சீனி மறுக்கின நரம்பும்” என்றும் திருத்தக்கத்தேவர் கூறுகிறார். ஆனால் நச்சினார்க்கினியர் உரையிலிருந்து வீஜை மிடற்றையே குறிக்கின்றது. கம்பநாட்

டாழ்வாரது செய்யுள் ஆமந்திரிகையை (Orchestra) குக்கின்றது என மும் கூறலாமல்லவா! குழல், யரங், மிடறு ஆசிய மூன்றும் செயல்புரிவதானால் அது ஆமந்திரிகையே. இவ்வளவு ஏற்றம் மிடற் றப்பாடலுக்கு ஏற்பட்டுவிட்டது போலும்! ஒரு சமயம் திருநீலகண்ட யாழிப்பாணர் திருஞானசம்பந்தப் பெருந்தகையாரோடு தோணியப்பர் திருக்கோயிலின் முன் நின்று யாழிஜோ லாசித்து உங்கு ஒடியிருந்தவர் கனை மகிழ்விததார் யாழொலியும் மிடற்றெலியும் ஒன்றி எழுந்த இசை மாண்பினை புட்களும் விஞ்சையெஞ்சும் பாராட்டினர். முத்தமிழ் விரகான பாலருவாயர் “மாதர் மட்ப்பிழ” என்று தொடங்கும் யாழிமுறிப் பண்ணை, சாதாரண மக்களின் கண்டத்திற்கும் யாழிக்கருணியிலும் அடங்காத வணணம் பாடியருளினார். இவ்விகை திருநீலகண்ட யாழிப்பாணரின் கருவியிள்கண் அடங்காததாயிற்று. இதுகண்டு அச்சமெய்திய யாழிப்பாணர் யாழை உடைக்க ஒக்ஸினர். சம்பந்தர் அதனை தடுத்து யாழிக் கருவியின் அளவை (Limitations) எடுத்துக் கூறி, மிடற்றினால் சிகிஞ்சிப்பதை யாழினால் குயில் இயலாது என்று உணர்த்தினார். பாணாரும் சின்னோயார் திருவடிகளை வணங்கித் துதித் தார்.

இசைக் கருவிகளோடு மிடற்றையும் சேர்த்துச் சொல்வது தமிழர்களின் மரபு. தாளவிகற்பங்களுடன் மிடறும் சேர்ந்து ஒருங்கீ செயல்படக் கூடியது யாழி ஒன்றேயாகும். இக்காரணம் பற்றியே பண் என்பதற்கும் யாழி என்ற பெயர் விரவுவதாயிற்று. இதன் எதிர் மறையைக் (Corollary) கருத்திற்கொண்டால் யாழி என்பதற்கே பாலூப் பண்ணமைத்தல் என்பதும் காலப்பொருந்தும். தற்கால வழக்கின் இதனை மேளம் பண்ணுதல் என்று கருதப்படுகிறது. பாலூப் என்பது சுகமும் சுருஞார்ந்தவிடமுமாகும் பாலூகளின் பண்கள் பிறகும் விதத்தையீலக்க இது தக்க சாதனமாகும்.



எங்கும் திருவருள் - பெற்று, இன்புறவர்.



எவ்வளவு தன்னலமற்ற எல்லோங்மே இன்புற வேண்டு மென்று நம் திருப்பாவைச் செல்லியார் இறைவனை இறைஞக்கிள்ளர்! என்ன பரந்த ஓாக்கம்! என்ன பெங்குணம்! நம் தமிழ்நாட்டுப் பண்பாடு எவ்வளவு உயர்ந்திருக்கின்றது! நம் தமிழ் நாட்டின் விலங்களில் மூல்களை ஒன்று இங்கிலத்திற்குரியவர் ஆயர் மகளிர். இங்குள்ள பசும் புல்களை உண்டு ஆளிரை வளர்கிறது எச்செல்லுத்திலும் குறைவுகிடையாது “மாயோன் மேய காடுறை உலகமும்” என்று மூல்களைத் தெய்வமாகிய மாயோனைத் தொல்காப்பியம் கூறுகிறது இப்பேற்பட்ட ஆயர்பாடியில் கண்ணன் தோன்றுகிறான். ஒரு புறம் ஆடல்; ஒருபறம் பாடல்; ஆயர்பாடியே களியில் மூழ்கியது.

“பாடுவார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுய்ப் பாடியே”

என்று பெரியாட்வார் திருமொழியில் பாடுகிறார். கண்ணாய்த் தோன்றி சிருக்கிற மாயோனுக்கு ஆயர் மகளிரோடு குாவைக் கூத்தாடுவ தன்றே பொழுதுபோக்கு குழலோசையால் அவர்களை மகிழ்ச்சிப் பான். கோதையரோ, தமிழனத்தைக் கண்ணனிடம் பறிகொடுத்தது மன்றி உலக உயிர் யாவற்றையும் விளங்கக்கூடியது விளக்குமாவர். இறைவனது இலக்கணத்தை ஆண்டாள் எத்துணை அழகாக விளக்குகிறா! அன்புடையாடன் இரண்டற்க்கலன்து அன்பைப் பெருக்கு வித்து உள்ளத்தையும் உயிரையும் வசப்படுத்தும் தன்மையையல்லவா கண்ணன் செயலில் காட்டுகிறான்? இறைவனைப் பெரியோர்கள் “உள்ளங்கவர் கள்வன்” என்று தானே போற்றுகின்றனர். ஆயர் மங்கையரின் கூட்டுறவால் கண்ணன் அடைவது ஆனந்தம். ஒந்தலைக் காமமன்றி இநதலையும் இன்பவெள்ளாம் பெருகி, நாடு வள முற்று மாண்புற்று வாழ்ந்தனர். இத்தகைய கணியரின் இறையன்பு தான் நாட்டுடை வளப்படுத்தும்.

மழுபிள்ளையும் வறுமையும் பரந்து நாட்டை அழிக்கத் தலைப் பட்டபோழ்து மங்கையர் நோன்பிழைக்க வெளிப்போங்து இறைக்கட்டமை செய்யும் கைங்கரிய நிதியைப்பெற்று மனமகிழ்ந்தனர். ஆனால் ஆய்ச்சியரவிட நாக் கோதையார் சிறப்பெய்தியவரே. ஆயர் மகளினர “மாமான் மகனே” என்று கோதையார் தம் மோடு எவ்வளவு உறவாகச் சேர்த்துக்கொள்கிறார்! அவர்களைக் குற்றமொன்றுமில்லாதவர் எனப் புச்சிகளிருார். எனவே ஆய்ச்சியரிடம் நாம் கோதையார் கொண்ட மதிப்பு இறையைக் கணவிலும் நனவிலும் காணும் பெட்டபையளித்ததல்லவா! இறையை அடைதற்கு அவர்கள் வழிகாட்டிகளாக வல்லவா அமைந்தனர்!

“யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்” என்று தாம் பெற்ற இன்பத்தை எல்லோருமே பெற்றுக் களிப்புறவேண்டுமென்று இறைஞ்சுகிள்ளார் கோதையார். அது மட்டுமா? நாம் குற்றங்குறை களுக்காக நம்மிடம் சினங்துகொள்ளாமல் நம்மை ஆட்கொள்ளுமாறு நம்மை எம்பெருமானிடம் ஒப்புகிள்ளார். இவந்தைய உயர்ந்தகுநுத்துக்கள் எக்காலத்தும் உலகம் இறையாளைப் பெற்றுச் செம்மையடையச் செய்கின்றன. எம்பெருமான் அனாலில் தோய்து அவள்து கல்யாண குணங்களைப் பண்போடு பாடி தாம் மட்டும் இன்பம் துய்த்தலன்றி பின்புள்ளாரணைவரும் இறையருளை அடைதற்பொருட்டல்லவா இப்பேற்பட்ட உத்தம மொழியை நாம் திருப்பாவைச் செல்வியார் தீட்டிவைக்கிறுக்கின்றார்? பத்தியெண்பது ஓர் அரண்; பிரபத்தி என்பது ஓர் அகழி. இவற்றையெல்லாம் கடாது நாம் திருப்பாவைச் செல்வியார் தாம் அடைந்த இங்பம் பிறகும் துய்க்க வழிகோவியருளினார்.

கோதையார் செய்த தொண்டுதான் என்னே! மக்களை வரையும் அஞ்ஞானத் துயிலெழுப்பி “சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்”. என எம்பெருமான் பேரின்பத்தைத் துய்க்க அவனிடம் கொண்டுசேர்க்கின்றார். இயற்கை வளப்பைக் காண்கயில் இலர் புறநோக்கோடு மட்டும் காண்பதில்கூ. இவரது அக்ககண் திறக்கிறது. இயற்கைக் காட்சியில் இவர் காண்பது யாது? கலந்து பேசிக்கொள்ளும் பறவைகளை; சிலம்புகிள்ள புட்களை; அழைக்கின்ற கோழிகளை; கூவுகின்ற குயிலினத்தை; மிழந்றுகின்ற வங்கினத்தை; தோகை விரிததாடும் மஞ்ஞாகளை; “கீசுகீசு என்றைங்கும் ஆளைச்சாத்தான் கலந்துபேசின பேச்சாவம் கேட்டிலையோ?” “புள்ளும் சிலம்பினகாண”; “வந்தெங்கும் கோழி அழைத்தனகாண; மாதவிப் பந்தாமேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண”; என்று திருப்

பாவையிலும்; “கணமாமயில்காள்! என்னபொன் திருக்கோலம் போன்று அணிமா நடம்பயின்றுகின்றீர்” என்று நாச்சியார் திரு மொழியிலும் பாடுகின்றார். இயற்கைப் பொருள்களையே ஒரு காலத்தில் மக்கள் தெய்வமாக வணங்கியிருக்கின்றனர். என்பது சுங்க நூல் களிலும் சரித்திரங்களிலும் காணப்படும் வழக்கு.

பாக்களின் உயிர், பொருள் என்றும், இசை அவற்றில் உடல் என்றும் அறிந்தவர் நம் கோதையார். இவருடைய பாக்கள் இனிய ஒசையையும் ஆழ்ந்த கந்ததையும் தன்னகத்தீத் கொண்டவை. ஒயியர் தீட்டிய படத்தைவிடக் கலிஞர் பாடிய பாவில் அமையும் கந்தது செம்மைவாய்ந்தது. இவரது பாக்களில் அமைந்த தத்து வங்கள் தமிழ்த்தாயின் உயிர் என்பது மிகையாகாது. பேரின்ப மடைய இசையையே திறவுகோலாகக் கொண்டுள்ளார் கோதையார். இன்னிசையால் எம்பெனுமானைப் பாடிப்பரவுகிறார். நாச்சியார் திரு மொழியில் “இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை” என இசை யோடு கலந்த தமது பாசாங்களை இயம்புகிறார். இன்னும் பலதரப் பட்ட பத்தினரிகளைப் பகர்விறார் நமது கோதையார். இயற்கையில் இறையை வழிபடுதல் பொதுங்கி: அர்ச்சையில் தொழுதல் சிறப்பு நிலை: இவகுக்குப் பார்க்குமிடமெல்லாம் பரம்பொருளே காட்சியளிக் கிறது இறையொடு ஒன்றுபடக்கலந்து இன்பம் துய்க்கிறார். இதைத் தாம்மட்டுமா அனுபவிக்க வேண்டுமென்னிறுர்? இல்லை. உலகமே இறையன்னில் முழுக வேண்டுமென்னிறுர். அவனது திருவருணைப் பெறவேண்டுமென்று மனமுருகப் பாடுகிறார். எல்லோரும் எங்கும் எக்காலத்தும் திருவருள்பெற்று திருமாலோடு ஒன்றிக் கலந்து இன்ப நிலையடைந்து ஆன்தக் களிப்புற வேண்டுமென்று இறைஞக்கின்றார்.



துமிழ்தை

ஒன்று தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்று பொருள், தமிழின் ஒலியும் இனிமை, சொல்லும் இனிமை, பொருளும் இனிமை, செயலும் இனிமை. இயற்கைப் பொருள்களைல்லாம் எத்துணை இனிமையுடையன்! இவ்வித இயற்கைப் பொருள்களிலெல்லாம் விரவியிருக்கும் தம் இறைவனின் இனிமைதான் என்னே! எனவே இனிமைவாய்ந்த இறைவனை வலை வழுத்துதல் இனிய மொழியாலன்றே! எவ்விதத்திலும் இனிமையிற் சிறந்த மொழி தமிழே என்பதை நாமென்னோரும் நன்குணர் வோம். அதனால் தான் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இறைவனை இனிய பாக்களால் வழுத்தியிருக்கின்றனர். இயல், இசை, நாடகம் எனத் தமிழ் முத்திரப்படும். பழைய சங்க காலத்தில் முத்தமிழுக்கும் உரிய ஓலக்கண இலக்கியங்களிருந்தன. தொல்காப்பியத்தில் இசையைப்பற்றிய குறிப்புகளும் இசைப் பாணர் பற்றிய குறிப்புகளும் வருகின்றன. இசை வாழு, மக்கள் இனிது வாழ முடியும்; இசை தாழு, மக்கள் வாழ்க்கையும் தாழும் என்பது ஒர் பழங்கால வழக்கு.

பகலவன் உதிக்கையில் பறவைகள் உல்லாசமாய்ப்பாடுகளின்றன; தம் இனிய குரலால் சூரியனை வரவேற்கின்றன. “கடவுள் ஒருவன் உண்டு; அவன் இந்த உலகம் முதலிய யானவுயும் படைத்து இவைகளையெல்லாம் பேணி வளர்ப்பவன்; அவன் அன்புருவாயிய அழகன்” என்றெல்லாம் எண்ணி அவனது கல்யாண குணங்களையும் எல்லையற்ற சிறப்பையும் அனுபவித்துப் பரவசமடையும்போது, அந்த அனுபவம் தடுக்கமுடியாத ட்ரஸாக வேகத்தோடு வெளிப்பட்டுப் பாட்டாகிறது. இப்பேற்பட்ட பாடல்கள் இன்னிசையென்ற ஒரைசையோடு சேரும் பொழுது உணர்ச்சிக்குள்ளும் உயிர்ச்சிக்குள்ளும் வயித்து நம்மைக்கு மூழுத்துப் பிரிக்கிறது. இத்துணை இன்னிசை இதயத்தை உருக்கிறது. அலுப்பு சலிப்பு முதலியவற்றை மாற்றிப் புதுதுயிரளிகளின்றது

காலையில் கோழி கூவகிறது “கொக்கறுகோ” என்று இசைக்கிறது. இதையே ஒரு அடியார் ‘கொக்க, என்னும் மாமரமாக விளை அசுரனைக் கொன்ற முருகா’ எனப்பொருள்கொண்டு, அக்குரவிசையில் ஒன்றுபடுவதுபோல் முருகனிடமே வயித்துவிடுகிறார். காக்கையும் ‘கா, கா’ என்று முறையிடுவதைக்கேட்டு, அப்பறவை தன்னை காப்பாற்று என்று இறைவனை வேண்டுவதாக எண்ணி அக்குரவிசையில் ஒன்றுபடுகிறார். பாட்டின் பொருள் உள்ளத்தை உருக்கும். எனவே இசையின பயணைப் பாட்டின் மூலந்தான் பெறுகியலும். இவ்

விசைதால் வளர்ந்து இறுகிய உள்ளத்தை உருக்கும். அத்தகைய உள்ளம் உருக்கும் இசையைத்தான் தெள்ளுதமிழிசை யென்று பத்தர்கள் போற்றுகிறார்கள். எனவே நம்நாட்டுக் கலைகளின் தனிச்சிறப்பாகிய உயிர்ப்பண்பு எக்காலத்தும் எவ்வகை மனத்தையும் இயக்கவல்லது. உலகம் இசையால் ஆகப்பட்டிருள்ளது. காற்றில் இசை, கடவில் இசை; மாத்தில் இசை. மழையில் இசை. பாட்டில் இசை, பண்பில் இசை. கல்லில் இசை, கானகத்தில் இசை, எனவே இசையில் லாத இடமுண்டோ! Lord Byron என்ற ஆங்கில மேதை “There is music in all things, if men had ears” என்று கூறியிருக்கிறார்; மனிதனுக்கு கேட்கும்பேறு இருக்குமாயின் எங்கும் இசைதோய்க்கு நிற்பதைக் கேட்கலாம் என்று விளக்கியிருக்கிறார்.

சில அரூப்புகள் குரியன் மறைந்தி நங்கபோதிலும், மலர்தலாலும் குனிதலாலும் இராப்போதினைத் தெள்ளினில் உணர்த்துவதால் அவற்றிற்குப் போது என்ற பெயர் குட்டப்பட்டது. பூக்கள் மலர்ந்தால்தான் அவை விரியும். விரிந்தால் உள்ளினுக்கும் கேண புலப்படும்; பிறகு வண்டுகள் அத்தீனை உண்டுகளிப்பது வழக்கம் எனவே போது கள் மலர்வதற்காகவே வண்டுகள் இசையெழுப்புமாம். இவ்விள்ளிசை கேட்டுப் போதுகள் மலாம்; அதைக் கண்ணுற்று காட்டிலுள்ள முனி வர்கள் காலத்தையறிந்து கொள்வார். நன்றினுள்ளாறி என்ற மலராத்திரி நடுயாமத்தில் மலரும்; உடனே இது பாதிராத்திரி என்று காட்டில் வசிப்பவர்கள் அறிந்துகொள்வார்களாம். இதுதுணைப் பெற்றிய போதுகள் மலர்வதற்கு வண்டுகளின் இன்னிசை பெரிதும் பயணப்பிக்கிறது எனவே குறுந்தொகையில் “புதலும்; வரிவண்டுத்வாய்நிவிழிந்தனவே” என்று கூறப்பட்டிருக்கிறது.

அகத்தியம் (பேரகத்தியம், சிற்றகத்தியம், சொல்லகத்தியம்), இசை நுனுக்கம் இந்திரகாளியம், குணநூல், கூத்தநூல், சயந்தம். செவிற்றியம், தாளவகையீட்டத் தால், இசைமரபு, சொக்கபரதம், பஞ்சபாரதியம், பஞ்சமரபு. பரதீச்சுபைத்தியம், பெருங்குருகு. பெஞ்சாரை, மதிவாணர் நாடகத்தமிழ் நூல் முறவுல் முதலிய நூல்களெல்லாம் சங்கப் புலவர்களாவிப்பட்டு மாய்க்கொழிந்தன. ஆனால் இவற்றிலிருந்து சில மேற்கொள்கள் ஆங்காங்கு காணக்கிடைக்கின்றன. சாமாயணத்தில் கீதையின் இருப்பிடத்துத்தைத் தெரிவிக்கும் சுக்கிரவன் பாண்டிய நாட்டின பெருமையையும் சிறப்பையும் கலைவளத்தையும் பற்றிக் கூறியதாகவும் மகாபாரதத்தில் பாண்டவர்களுடன் உதியன் சேரலாதன் கடைசவறை நடபுக்கொண்டு பாரதப் போர்வீரர்களுக்குப் பெருஞ் சோறு படைத்துவன்றும்; அருச்சனை மதுரைக்குச் (மண்ணுக்குச்) சென்று சித்திரவாகன பாண்டியன் மகள் சித்திராவுக்கு

தெய்ய மணந்துகொண்டானென்றும் விராட அரண்மனையிலுள்ள மாதர்கட்டுப் பரதம் போதித்தானென்றும், அபிமன்யுவின் திருமணத் திற்கு மூவேங்தர்களாகிய சேர சோழ பாண்டியர்கள் வந்திருந்தன ரொன்றும் சரித்திரங் கூறுகின்றது. அக்காலத்து மக்கள் தமக்கு வரும் தீங்குகளை தெய்வங்கட்கு சாந்தியெடுத்துப் போக்கிக்கொள்ளும் இயல் பினர் என்று தெரிவிற்றது. பல்சுவைப்பட்ட கூத்துகள், வரிப்பாடுகள் முதலியவற்றால் தெய்வ வழிபாடு செய்தனர். கொற்றவையை ஆடலாலும் பாடலாலும் போற்றிப் பணிந்தனரென்பது “மாமகளானாமாக்கள் மா மயிடற் செற்றுக்கந்த. கோமகஞும் தாம் படைத்த கொற்றத்தாள்” என்றும் வெண்பா இனிதியம்புகிறது.

ஆசிகாலத்துக் தமிழிசையின் தொன்மையையும் பெறுமையையும் மில் என்பவரின் பிரிட்டிஷ் இத்திய சரித்திராட், டாக்டர் ஜென்னட். ஸ்டெல். அண்டர் போன்ற அயன் நாட்டறிஞர்களின் ஆராய்ச்சிகள் விளக்குகின்றன. அண்டர் போன்றவர்கள், நமது நாட்சிச் சங்கீதம், பாரசிகம், அரேபியா, கிரேக்கம் முதலிய நாடுகட்குக் கொண்டுபோ கப்பட்டதாகக் கூறுகின்றனர். கி பி. பதி ஜென்றும் நூற்றாண்டில் கைடோடி அரெசோ (Goido-de-Arezzo) என்பவர் பாகூப்பணமுறையை (சர சாகித்திய முறையை) நமது நாட்டிலிருந்து எடுத்துச் சென்ற ஐரோப்பிய இசையைச் சீராக்கினார் என்று மேநாட்டறிஞர்கள் கூறுகின்றனர். வில்லினும் வாசிக்கப்படும் கிண்ணாம் (Vini) என்ற குழிலு வக்காவி இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் குளை கொண்டுதான் புத்தர் பிராண் தமது மத உண்மைகளைப் பரவச் செய்தார் என்றும் அண்டின் சங்கீத சரித்திரம் கூறுகிறது. ஆயிரம் நாட்புகள் பூட்டப்பட்ட பேரியாழி இராவணன் சாது இபைது காங்களாலும் வாசித்தானென்பது புராணச் செய்தி. பழந்தமிழகத்தில் விஞ்ஞானத்தையிட இசையையே அதிகமாய்ப் பயில்பட்டு வந்ததாகத் திரு. ஆனந்த குமாரசாமி கருதுகின்றார். இசையில் வரும் பாக்களையும் பிரவர்றறையும் சரமுறையையெழுதும் வழக்கம் கி மு ஏழாயிரம் ஆண்டுக்கட்க முன்பே வழக்கத்திலிருந்துக்கிருகின்ற “காயண சாராஜமும் இங்கு சங்கீதமும்” என்ற நூலின் முப்பத்தாறுவது தாளில் கூறப்பட்டிருக்கின்றது.

பெளத்தமத சம்பந்தபட்டவற்றை நமது நாட்டிலிருந்துள்ளதித்துச் செல்ல வந்த யுவான் சுவாஸ் என்ற சீன யாத்திரி பல்லவத் தலைநகராகிய கச்சிப்பதியைப் பார்வையிட்டு அவன் தமிழே அரசாங்க மொழி யாக (State language) இருந்தது என்றும், இயலிசை நாடகங்களில் வல்லுனர்களடங்கிய சிறந்த குழுக்கள் கலைப்பணியாற்றி வந்திருக்கின்றனவென்றும், இசையின் தரம் (Standard) உண்ணத்மாயிருந்த

தென்றும் தமது யாத்திரைக் குறிப்புகளில் கூறுகிறார். பேரரசர்களும் சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் பொருநர்களையும் பாண் பெருமக்களையும் ஆதரிப்பதைத் தங்கள் முதற் கடனாகக்கொண்டு பெரும்பொருள் வரிசை வழங்கியிருக்கின்றனர். சங்ககாலத்தில் வெளிவந்த நூல்கள் அளப்பில் அரசர்கள் ஆதரவுகாட்ட, ஆயநல்லன்பார்கள் இயலிசை நாடகவார்வங்கொண்டு இலக்கணவிலக்கிய நூல்களீலும் உண்மை யூழியிலெப்பொழுதும் ஏற்கும்படி செய்திருக்கின்றனர். கடல் கொண்ட தென்மதுரையிலிருந்த முதற் சங்கத்தைப்பற்றியும், கடலோ வழிக்கப்பட்ட கவாடபுரத்திலிருந்த இடைச்சங்கத்தைப் பற்றியும், உத்தர மத்தை என்ற தற்கால மதுரையிலிருந்த கடைச்சங்கத்தைப் பற்றியும் கல்விமானகள் கூறியிருக்கிற சிற்றிலவாதாரங்களிலிருந்து ஒருவாறு காணக்கிடக்கின்றது. தலைச்சங்கக் காலத்தில் இசை மிகவும் வளமுற்றிருந்திருக்கிறது. ஆயிரம் நாம்புகள் கொண்ட பெருங்கலத்தை நாரதர் போதித்து ‘யாழாசிரியனுகிய நாரதன்’ என்று போற்றப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சிலப்பதிகார விரிவுரையாளராகிய அடியார்களுந்லார் அகத்திய-நாரத சூததிரங்களைக் கலந்துதான் இடைப்பகுதிகளைத் தெளிவுபடுத்தியுள்ளாரென்பது முதியஅறிஞர்களின் துணிபு. இலக்கண வழுவின் நிசொற்கைவை, பொருட்சுசலவை, கங்காயம் முதலிய சிறப்பியல்புகள் பொருந்திய இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும், தீரணதூராககினியின தொல்காப்பியமும், கூலவாணிகள் சாத்தனுரிமைணிமேகலையும், எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும், பதினெண்கீழ்க்கணக்கும் பழைய தமிழ் நூல்களைன்று அறியக்கிடக்கின்றது. முதற் சங்ககாலத்தில் பிரபலமாயிருந்த பஞ்சபாரதியமும், பரதமும், பேரியாமுமழிக்தன; இடைச்சங்ககால முறவுல், சயங்தம், குணநூல் முதலிவையுமிழிந்தன; ஆனால் இக்காலத்திய இசைநுணுக்கம் போன்ற சில நூல்களே அடியார்களுந்லார் சிலப்பதிகார இசைப்பகுதிகளை விளக்கப்பயன் பட்டிருக்கிறது. மாமளேந்திரர் இயற்றிய இந்திரகாளியம் என்ற நூலையும் உரையாசிரியர் பயன் படுத்திக்கொண்டிருக்கிறார். இந்த யாமளேந்திரரே மாமளாட்டக தந்திரம் என்ற தனி இசை நூலையும் இயற்றியுள்ளார் (இதுபற்றிப் பின்னர் விளக்குவாம்).

“பண்ணென்ற இசைபாடும் அடியார்கள் குடியாகமன்னின்றி விண் கொடுக்கும் மணிகண்டன் மருவிடம்” என்று திருஞானசம் பந்தப் பெருமான் அழகாக்கப்படுகிறார் பரமணிப் பண் பாடியேற்றும் திருவாதனுரும் “பாடவேண்டும் நான் போற்றி நின்னையே பாட நைந்துருகி நெக்கு நெக்கு ஆடவேண்டும் நான் போற்றி” என்று சுவைபடப் பரவியிருக்கின்றார் இசை அளவிட முடியாதது; ஆழியகாண முடியாதது; வரம்பு வகுக்கவியலாதது; பாடப்பாட விரிச்து கொண்டீட் போகும். இந்த உண்மையை சேக்கியூர் “சிந்தையால்

அன்வுப்பா இசை” என்று நம்பப்பட போற்றிப்போந்தார். தெவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபங்கம் முதலிய பாடல்கள் இசையுடன் பாடப்பட்டு வந்தன என்பதற்குப் பல அகச்சான்றுகள் உள். “காழியர் கோன்னுணிய நல்லிசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன தன் இசையாற் சொல்லியிப்பாடல் பத்தும்” என்பது ஒர்க்குத்துக்காட்டு. தேவாப் பாடல்கள் தெய்வத்தன்மை வாய்ந்தவை என்பதைப் “புனிலில் ஏடைதிர் கெவ்வெனச் செல்லுமே, கனலில் எடிடப் பச்சென் றிருக்குமே, சின அராவிடம் தீரெனத்தீருமே” என்பதைக்கொண்டு நாமனூர்லாம்.

பழந்தமிழிலை தற்கால இசைமுறைக்கு மிக அவசியமான பகுதிகளை என்றிருக்கிறது தற்கால முறை தமிழிலையின் விரிவுதான். தற்காலத்திலுள்ள சரமூறை பழந்தமிழ் பாலைத்திரியலி முதிர்ச்சி என்று திரு. N. S. இராமச்சந்திரன் தனது “கருநாடக சங்கீத ராகங்கள்” (The Ragas of Carnatic Music) என்ற நூலில் கூறுகிறார். “என்றுமுள இனிய தென்றமிழ் இயம்பி இசைகொண்டான குறுமுனி வன்” என்பது கவிச்சக்கரவாததி கம்பரது வாக்கு.

THE ENGINEERING & INDUSTRIAL FOUNDRY CO.,

RAMNAGAR, COIMBATORE-9.

Phone: { 27569 Grams: EIFCOTOOLS
 { 23446

Manufacturers of:

GRADE-I Drilling machines, Motorised grinders
Air Compressors, Cupola Blowers
and EIFCO totally enclosed Electric Motors
suitable for agricultural pumpsets

யாழிசை வேதத்தியல்.

நம்மாழிவாரின் திருவாய்மொழித் தனியன்களில் பட்டர் இவ்வாறு அருளியிருக்கிறார். மிகவும் உயர்ந்த கருப்பொருள்களை மதுரமான தமிழ்க் கவிதையில் அறிவுக்கும் உணர்ச்சிக்கும் ஒருங்கே அழுதமாகும்படி பாடியிருக்கிறார். நமதுநாடு வேதங்களுக்குரைகண்டு உபகரித்த வளர்ப்புப்பண்ணை. வேதத்தைத் தமிழாக்கியவர்கள் ஆழிவார்கள் என்று வைணவர்கள் சொல்லுகின்றனர். வேதவேதாங்க-வேதாந்தங்கள் ஆழிவார்களது ஓர்கால நிர்மாணம். கடவுளிடம் மெய்யன்புசெலுத்தி அவனுடைய குணங்களில் ஆழ்ந்து ஈடுபட்டும் அதனால் நம்மையானும் தலைவர்கள் தாம் ஆழிவார்கள். இவர்களுடைய இறையன்புப் பெருக்கே பாட்டாகிக் கலைக்கொவில்களாக வளர்ந்துள்ளன. இவர்களுடைய தன்னலமற்ற இசைச் சேவையையும் மக்களுக்குக் காட்டிய கடைத்தேறும் வழியையும் “அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழிவார்கள் இந்த உலகில் இருள்ளீங்க - வந்துதித்த”வர்கள் என்று புகழ்கின்றார். இவர்கட்குக் கடவுளிடமிருந்த ஆழ்ந்த உள்ளன்பையும் சுபானுபவத்தையும் பரோபதேசத்தையும் இவர்களது பாடல்கள் உணர்த்துகின்றன. எனவே இவர்களை வணங்கி இவர்களது பாடல்களைப் பாடிக் களித்து இன்புறுவோமாகில் அதுவே நாம் பெறும் பெறற்கரிய பேரூரும். மாசற்றார் “மனத்துள்ளை வணங்கி நாம் இருப்பதல்லால், பேசத்தான் ஆவதுண்டோ? பேதை நெஞ்சே! நீ சொல்லாய்” என்று தொண்டரடிப் பொடி ஆழிவார் தம் நெஞ்சை நோக்கி உபதேசம் செய்துகொள்கின்றார். மாசற்ற உள்ளத்தைத் தான் கோவில்களிற் சிறந்ததாக ஈசுவரன் கொள்கின்றன.

கல்லுங் கரைய, புல்லும் உருக, பட்டமரமும் தழைத்து யலர, யாழிசையும் கண்டமும் ஒர்ந்து வெளிவருகின்றன ஆழிவார்களின் கீதங்கள். கோபாலன் குமலிசையால் அன்பர்களையும் ஆக்களையும் வசீகரித்தான் ஆழிவார்களோ, யாழிசையாலும் மிடற்றிசையாலும் பாடிப் பரவுகின்றனர். ‘பாண்பெருமான் அருள்செய்த பாடல்பத்தும் பழமறையின் பொருளென்றும் பரவுமின்கள்’ என்று போற்றுகின்றது திருப்பாணைழவாரை வைணவ உலகம் இன்னோது பாடற்றுகின்றது நாடு உய்யப்பெற்றது. இவர்களது பாடல்களைக் கேட்டவடியார் குழாம்

“நுழைவனர் நிற்பனராகி எங்கும்
உள்ளம்விட்டு ஊண்மறந் தொழிந்தனரே”

இதைவரின் கருணைக்கடவிலாம்ந்து பசி, தாகம் முதலிய வற்றை மறந்து நிறைவுபெற்றுக்களென்றால் கண்ணன் திருவாயில் சகல புவனங்களையும் கண்ட யசோதைக்கு எப்படியிருக்கும்? நாக்கின் சுனையைச் செவியிலே பிறப்பித்துப் பகுத்தறி வற்ற விலங்கினங்களை வசீகரித்து ஆற்றவு பெற்ற உயிரினங்களை ஈர்த்து இம்மை மறுமையின்பத்தையளிக்கும் ஆழ்வார்களின் பாடல்களில் சிறந்த தத்துவங்களடங்கியுள்ளன.

பத்திக்குப் பாட்டும், பாட்டிற்குத் தமிழும் இன்றியமையாதது என்பதை எல்லா ஆழ்வார்களும் எடுத்துக்காட்டியிருக்கின்றனர். “விஷதயாக நற்றமிழை ஸ்ததி, என் உள்ளத்தை நீ விளைத்தாய், கற்றமொழியாகிக் கலந்து” என்று தமிழால் கடவுளை அழைத்தனரென்றும் தமிழுக்குப் பின்னே தாழும் சென்றுரென்றும் ஊக்கிடக்கின்றது

அவர்கள் யாழிலிசையை வேதம் என்று கருதினர்கள், அதாவது யாழிலிசையிலே அழையத்தக்க வேதம் என்று பரினமிக்கச் செய்தனர். வேதத்தை ஒதும்பொழுது இசைவாயிலாகத் தான் பாடவேண்டும். எனவே கேள்விகளை (சுரங்களை) அடிப்படையாகக்கொண்டுள்ளது. இசையைக் கேள்விப்பாலை முறையாக (சுரசாகித்திய முறையாக) எழுதுவது நம் பழந்தமிழ் நாட்டு வழக்கம். வடவாரியர்கள் தமிழர்களிடமிருந்துதான் சுரசாகித்தியமா யெழுதும் முறையைப் பயின்றனர் என்பது தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களின் முடிவு (Vide S. V. Venkateswara's Indian Culture through the Ages Vol. I) எனவே வேதத்தை யாழில் எழுப்பினார்கள் என்பது நமது ஆழ்வார்களின் அனுபவம். வேதகாலத்தில் வைத்திகச் சடங்குகள் நிகழும் காலையில் சதிபதிகள் இருவரும் சேர்ந்தே நிகழ்ச்சிகளில் சமபங்குதொள்ளவேண்டும். பதி வேதமந்திரங்களை இசைவாயிலாக வெளியிடும்போது சதி யாழில் அதே இசையை அனுகான (accompaniment) மாகக்குயிலவேண்டும். வேதத்திலேயே சில குறிப்பான வைத்திகச் சடங்குகளுக்கு யாழ் வாசித்தலை வகுத்தி ருக்கிஞர்கள், (உதாரணம்: சீமந்தம்); யாழிசைகேட்டுக் கருக்குழியிலுள்ள சேயும் பக்குவ இயல்புகளைப் பெறும் என்பது பழந்தமிழ் மக்களின் சித்தாந்தம்.

பூராண பங்களில் தெய்வமாகக் கருதப்படும் எல்லோரிடத் தும் ஒவ்வொருவித யாழிநுந்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு யாழுக்கும் நரம்புகள் தீவை அமைக்கும் விதம் (மெட்டிகள் அக்காலத்தில் தோற்கட்டுகளாகவிருந்தன), குழி ஜூம் விதம் முதலிய இலக்கணங்களையும் வழுவாது வகுத்துள்ளனர் மிடற்றை தெய்வயாழ் என்றும் இதற்கடுத்தபடியாக யாழையும் பற்றி இசை நூல் வகுத்தோர் கூறுகின்றனர், யாழில் வேத ஒலி னோ யெழுப்பி அதை மிடற்றுடன் சமன் வயப்படுத்து தல் அக்கால மரபு, குழிலுவக் கருவிகளுள் யாழ் முதற்கண்ணவக்கப்பட்டிருக்கிறது யாழோசைக்கே தனிச்சிறப்பு.

யாழின் தொன்மையை இந்தியாவின் கலை முது நிதியம் (The Legacy Of India, Oxford, Press)329 ஆம் பக்கத்திலே வேதத் திற் கூறப்பட்டதும், பஞ்சகிகள் என்னும் இசை வல்லோன் ஏழுசுரங்களையும் இருபத்தொரு முரச்சனைகளையும் ஒரே நரம்பில் வாசித்துக் காட்டியது யாழே'. என்று பொருள் படும்படி விளக் கப்பட்டிருக்கின்றது. பாணன்-பாடினி கையிலிருந்த யாழ் இளங்கோவடிகள் காலத்தில் இசையாசிரியன், நாடகமகளிர் கையிலும். ஆனாடயபிள்ளை காலத்திலே தெய்வமீந்த பொற்பலகை யேறும் அருட்கருவியாகவும். சிந்தாமணி காலத்தில் அரசினங்குமரி கையிலேறி தேவையை அளிக்கவல்ல அருட்கருவியாக வும் மாறியது என்று சுவாமி விபுலானந்தர் தமது "யாழ்நூலில்" குறிப்பிட்டிருக்கிறார் கடைச்சங்க காலத்தில் வில்யாழ், சீறியாழ் பேரியாழ் முதலிய யாழ்வகைகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன, சகோடயாழும் மகரயாழும் செங்கோட்டியாழும் சிலப் பதிகார காலத்திலும், மணிமேகலையிலும், பெருங்கதையிலும் சீவகசிந்தாமணி யிலும் காணப்படுகின்றன.

யாழின் தொன்மை வேதத்தின் தொன்மைக்கு இடமளிக்கிறது. வேத சுரங்கள் யாழில் ஒலிக்கும் பொழுது அழகுக்கு அழகு செய்வது போலிருக்கும். வல்லின மெல்லினங்கள் கொடுத்து கனமும் ஈருவும் கொடுத்து, மந்திரங்களை உச்சரிப்பதற்கேற்ப சுர ஒலிகள் யாழில் எழும். அதனால் தான் சதிபதிகளின் வேத கானத்திற்கு சதியின் யாழ்வாசிப்பு அவசியம் என்று வலியுறுத் தப்பட்டிருக்கிறது. யாஞ்யவல்கியர் போன்ற வேத இலக்கணம் யகுத்தவர்கள் யாழ் தான் கடைத் தேற வழியை இனிதியம்புகி றது என்று கூறிப்போந்தனர். வேதத்தியலே யாழ் வாசிப்பால் சிறப்புறுகிறது என்பது ஆழ்வார்களின் கருத்தாகும். பற் பல

குயிலுவக்கருவிகளுள் யாழே வேதம் குயிலு ஸ்ரியமையாதது என்பது ஆழ்வார்களின் அனுபவத் திலிருந்தும் பொருநர்களின் ஆற்றுப்படைகளிலிருந்தும் பிறவற்றிலிருந்தும் தெரிகிறது. இத் துணை சிறப்புள்ள யாழ் திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருப்பானை மூவார் முதலியவர்கள் கைவழியாகி இகைக் கருவிகளிலே முதற் கண் வைக்கப்பட்டுள்ளது.



Insure

with

**THE COMMONWEALTH
ASSURANCE CO., LTD.,**

For Safety

Transacts:

Fire

Marine

Motor

Miscellaneous

Chairman: R. V. Dongre, - Bombay.

R. Vaithyanathan,
Regional Manager,
24, Thambu Chetty St.
Madras.
Phone: 22893.

T. P. Subramanyam.
Branch Manager,
7/2, Old Post Office Road.
Coimbatore-18
Phone. 26735.

நாட்டிய நாடகம்

(Dance - Drama)

.....

நுண்கலைகளை ரசிக்கும் இயல்பு தொன்றுதொட்டு நம்நாட்டின் பெருவழக்கு. மிகவும் நுட்பமான அரிசியின் பேரில் பழங்குமிழர்கள் விநாயகப் பெருமானின் உருவத்தையும், முருகக் கடவுளின் திருவுருவத்தையும் செதுக்கியிருக்கிறார்களென்றால் நுண்கலைத்திறன் எத்துணை போயது என்று பாருங்கள்! வாழ்க்கையின் வெவ்வேறு சூத்திகளிலி ருந்தும் இன்பதுண்பங்களிலிருந்தும் பிறப்பு இறப்புகளிலிருந்தும் நன்மை தீமைகளிலிருந்தும் மனவமைத்திபெற நமது முன்னேர்கள் நுண்கலைகளைப் பேணி வளர்த்தனர். காப்பியக் கற்பணகளும் பண்ணீர்மைகளும் நல்லுணர்வை நல்குகின்றன. வறண்ட வாழ்க்கையை இங்பமாய்ப் பிலிற்றும் பேரூற்றைத்தான் இசை எனக்கிடேறும். பண்டைத்தமிழ் மக்கள் எந்திலையிலும் ஆடல் பாடல்களில் மனங்கோய்ந்து மகிழ்ந்திருந்திருக்கின்றனர். பட்டினப்பாலையில் ‘பாடலோரத்தும் நாடகம் நயந்தும்’ என்று வருகின்ற தொடர்.நாட்டிய ‘நாடகம் மக்களுக்கு மகிழ்ச்சியையூட்டி வந்திருக்கிறது இதுவே இம்மைக்கும் மறுமைக்கும் வழித்துணையாகவுள்ளது. இசையொடு விரவிய பாடல் காலக்கிரமத்தில் நாட்டிய நாடகமாகப் பரிஞமித்தது ‘நாடகக் காப்பிய நன்னூறுணிப்போர்’ என்ற மனிமேகலையிடகள் நாடகங்களுக்குரிய காளியுங்களாகிய நல்ல நூல்களை நுணுக்கி ஆராய்வோர் என்பதைப் புலப படுத்துகின்றன. பாடலும் ஆடலும் ஒர்ந்து கண்ணுக்கும் செஷிகுகும் ஒருங்கே விருந்தளிப்பதுதான் நாட்டிய நாடகம். பாடலில்லாத ஆடல் பயணப்படாதென்பதை, “வினியாதான் சூத்தாட்டுக் காண்டலும்” என்ற திரிகடூக்கச் செய்யுள் வலியுறுத்துகிறது.

ஆங்கிலத்தில் இதை opera என்றும் வடமொழியில் கேயாடகம் என்றும் தமிழில் நாட்டிய நாடகம் என்றும் கூறுவர். இசை மூலமாய் விரவி வரும் நாடகம் அபிநாயத்துடனும் கூடியது இவ்வகைப் பட்டது. தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையத்தில் பாரதீயம் என்ற ஒரு நாட்டிய நூலுள்ளது. அதில் நாட்டிய நாடகயிலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறது. வேதமோதுதல், வேள்வி செய்தல், நன்கொடையளித்தல் முதலியவற்றால் பெற்றகரிய பேற்றை நாட்டிய நாடகத்தால் பெறலாம் என்று அதில் விளக்கப்பட்டிருக்கிறது. காளிதாசன் போன றவர்கள் இப்பிரபந்த முறையை அதிகமாகக் கையாண்டுள்ளார். நமது

தமிழகத்தில் கி. பி. பதின்மூன்றும் நூற்றுண்டில் வேங்கடநாதன் என்று பெயரிய (1268—1369) ஸகலகலா வல்லுநர் தோன்றினார், அதிபால்யத்தில் அதாவது தனது 20 வயதுக்குள் கலைகளில் தேர்ச்சி பெற்று ‘சர்வதந்திர சுதந்திரர்’, ‘கவிதார்க்கிக சிங்கம்’, ‘வேதாந் தாசாரியன்’ முதலிய சிறப்புவிருதுகளைப் பெற்றார். தமிழ் மொழியில் இவருக்குள் பாண்டித்தியம் இலையற்றது என்று கூறுவது மிகையாகாது. மூன்று மணி நேரத்திற்குள் இராமனது பாதுகைகளின் பேரில் ஆயிரம் பாட்க்களைப் பாடியுள்ளார் என்றால் இன்னோது பெருமையைப் பிரத்திமேகமாகக் கூறவும் வேண்டுமோ! ஏராளமான தமிழ் பிரபந்தங்களை இயற்றியுள்ளார். அவைகளை ‘தேசிகப்பிரபந்தம்’ என்று தமிழ் மக்கள் போற்றி வருகின்றனர். மக்களுக்குச் சிறந்த ஆசாரியனுயிருந்து சிலை செய்து கோயில்களில் துதிக்கப்படும் நிலையையும் தமிழில்லார் என்பது தமிழகம் அறிந்த உண்மை. இவரது பிரபந்தங்களில் குறள் வெண்பா, நேரிசை வெண்பா, (செங்தொடை) வெண்டுறை, நிலைமண்டிலவாசிரியப்பா, நேரிசையாசிரியப்பா, அறுசீராசிரிய விருத்தம். எழுசீராசிரியச்சங்த விருத்தம், எண் சீராசிரிய விருத்தம், எண் சீராசிரியச்சங்த விருத்தம், எண் சீராசிரிய விருத்தம். பன்னிரண்டு, பதின்மூன்று, பதினாண்கு, பதினாறு சீராசிரிய விருத்தங்கள், கொச்சகக் கலிப்பா, கட்டணைக் கலித்துறை, கவி விருத்தம் முதலிய பாவினங்கள் இடம் பெற்றுள்ளன, தமிழகத்தின் இசைக்கூறுக்கும் இவரே ஒர் சிறந்த அத்தாட்சியுமாவர்.

இவருடைய நூல்களுள் ‘‘மெய்விரத மாண்மியம்’’ என்ற பிரபந்தத்தை எடுத்துக்கொள்வோம். இதை ஒரு நாட்டிய நாட்கம் எனபார். இசை முதற்கண்ணுள்ளது நாட்டியமும் நாட்கமும் ஒருங்கே ஒராண்டு பார்ப்போருடையவும் கேட்போருடையவும் உள்ளங்களை மகிழ்வித்து நெங்கிழிவிக்க வல்லது. நாட்டிய நூல்களின் இலக்கணம் வழுவாது இசைப்பண்களில் தாளங்களோடு சீரிய முறையில் அமையப்பெற்றது. காஞ்சிநகரின் மகிழ்வியும் அதில் பேரருளாள்ள கோயில்கொண்டிருக்குமற்புத்ததையும் மிக அழகாக வருணிக்கின்றது. மனதில் பாவுமும் (உணர்ச்சியும்) வாக்கில் ராகமும் (பண்ணும்) கையில் தாளமும் பொருத்தப் பரதசாத்துரத்தைத் தழுவி, பண்ணுமிசையும் ஒருங்கே அமையுமாறு பேரருளாளனின் கருணையையும் பெருமையையும் பாடியுள்ளார். இது தமிழ்நாட்டிய நாட்கங்களுள் தலைசிறந்தது. காஞ்சி நகரத்தின் பெருமைக்கேற்ற பாடல்களும், படைப்புக் கடவுளின் அருந்தவத்தை யுணர்த்தும் சாந்தப்பாடல்களும், நாமகளை அழைக்காத தால் அவள் சினந்து வேள்விச்சாலைகளை நீர்ப்பெருக்காலிலுக்கும் மீர உணர்ச்சியும். கருணைக்கடலாகிய பேரருளாளன் ஒர் அஜீன்யாகிக குறுக்கேபடுத்து நீர்ப்பிரவாகத்தைத் தடைசெய்து பக்தர்

கனை ஆட்கொண்ட பெருமையும் இம் “மெய் விரதமான்மியத்” தில் வருணரித்திருப்பது நம் உள்ளத்தைக் கொள்ளோ கொள்கின்றது.

நான் முகன் ஒருகால் அத்திகிரியை (காஞ்சியை) யாகவேதி யாகக் கொண்டு ஓர் வேள்விசெய்ய முற்பட்டான். ஊடல் காரணமாக நாபகன் பிரமணைப் பிரிந்து சரசுவதி நதிக்கரையில் தவங்கிடந்தாள். மணியாளில்லாத வேள்வி பயன் படாத்தாகையால் பிரமணநாமகனுக்கு அழைப்பு விடுத்தான். ஊடல் தஸியாத நாமகனும் வேண்டுகோளுக்கிணங்கி வர மறுத்து விட்டாள். அவளார்களின் தூண்டுதலினால் மிகவும் சினந்த நாமகன் வேள்விச்சாலையை அழிக்க முற்பட்டாள். மிகக் வேகங்கொண்டு பெருகுகிற நதி சமமான இடங்களிலும், மேடு பள்ளக்களிலுமிருள்ள கற்களையெல்லாம் புரண்டோடும்படி செய்கிறோன். பெரும் பாறைகள் அசைந்து உருளுகின்றன. மலைச்சிகரங்கள் இடங்கு விழுகின்றன. மலைகளினடிப்பாகங்களும் உடைந்து விழுகின்றன. எற்றிகைகளிலும் சினப்பார்வையைச் செலுத்திக் கொண்டு வேள்விச்சாலையை யனுகுகிறோன். பிரமன் திகைத்து கிற்கிறான். தேவர்களும் மற்ற வேள்வியழைப்பையேற்று வந்த மாணிடர்களும் அச்சங்கொண்டு உயிர் பிழைத்து இருப்பிடத் திற்கு ஒடிபிழைத்தோமே என்று மகிழ்வுறுகின்றனர். அது போழ்து பரந்தாமனும் பக்தருள்ளத்தில் ஒடிகொண்டிருப்பவனுமான எம் பெருமான ஓர் அணையுருக் கொண்டு அவ்வெள்ளத்தின் நடுவில் பாம் பணையோடு தானுமோர் அணையாய்க்கிடக்கிறான். நாமகனும் வெட்டித்து மனக்கலக்கம் தெளிந்து பிரமனுடன் சேர்ந்து வேள்வியை முடிக்கிறான். பேரருளாளனும் சித்திரை மாத சுக்கிலபட்ச சதுர்த்தி, ஞாயிர் றுக்கிழமை, ஹஸ்த நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் காலை நேரத்தில் வேள்விச்சாலையினின்று புண்ணியகோடி விமர்ணத்துடன் தோன்றிக் “கருதவரம் தரும் தெய்வப்பெருமாள் வந்தார்” என்று நம் தேசிகரால் பாடப்படுகிறார். சம்சாரமாகிற பாலூஷியின் கண் தோன்றிய தெய்வீக நீர்ளிலை ஆசாபாசத்தை நீக்கி, பிறவிப் பயனென்றும் படி பக்தர்களுக்கு பேரின்பமளிக்கின்றது. நான் முகனும் தன படைப்புத் தொழிலையும் மறந்து, பேரருளாளனின் திவ்யதர்சனத் திலாழிந்து, ஆனந்தக் கண்ணீர் மல்கி, மெய்விரதத் தலத்தில் நித்திய வாசமபண்ணி வேண்டுவோர்க்கு வேண்டியதைக் கொடுத்து வாழ் வித்தருள வேண்டுமென்று பேரருளாளனைப் பரிழர்ணமாக ஆராதிக்கலானான்.



கரசாகித்தியப் பகுதி

வேதாங்க தேசிகரின் மெய்விரத மாண்மியத் திலுள்ள நாமகள் சினங்கொண்டு வேள் விச்சாலையை அழிக்க முற்பட்ட பாடல். வீரச்சுவையும் சின மும் கலங்கு விரவுவது.

இராகம் அடானு - தாளம் மிசிருசம்பை

ஆரோக்கை - சுரிமபனி ச்) தீர்சங்கராபரணத்தில்

அமரோசை - ச்னிதபமபகரிசு } பாதுகாப்பு பிறந்தது

வேங்கடமி அமரோசயில் எல்லா சுரங்கங்களும் நடைஞ்சும் ஆரோசயில் பதநிச் பிரயோகமுமுண்டென்றும், அழிப்பிராயப் பட்டிருக்கிறார். வீர உணர்ச்சியை அள்ளித்தெளிக்கும் பண்ண தும்.

UTI-5

- 1) அன்னவடி வாளசையும் அன்ன நடையான உயருமனன் வரசேறி வருவாள் அத்தனய னத்தனயென் உத்திதனை அத்திதென ஏத்தி புரியாள்.
 - 2) நன்னடைவிடா ஸ்டமிதெனன நடவா சடுவ நண்ணு குவடேறியிலவாள் நற்பதிகள் அற்பதிகள் கற்புரள் அற்புத மருந்கதியினால்
 - 3) கன்னடை விடாவிட மிலுன்னதுகிறு விகட மன்னுகிரி கூடமிடிய கட்டவிடை யிற்றுவிழி முற்றும்விழி உற்றடைய விட்டருகுற.

4) அன்னாய சீரயனிதென்னன விழா
 அமர்ர மன்னுபதியேறி மகிழ்
 அச்சுதன ணைத்தனுவிலத்திசை
 வரத்தகையவற்றனுகினள்.

பொருள்: அழகில் அன்னம் போன்றவள் நாமகள். நடையழும் கிலும் அன்னத்தை பொத்தவள்; அன்னத்தையே வாகனமாகவுமுடையவள். நான்முகன் தனது மகனுகிய வசிட்டனை யனுப்பி வேள்விக்கு வருமாறு நாமகளை அழுத்தனன் ஆனால் அவள் மறுத்து விட்டாள். இதைப் பிரமனின் கட்டாடகம் என்று கருதிய சரசுவதி மிக்க சினங் கொண்டு வேள்வியை அழிக்க நீதியாய்ப் பிரவகித்து கற்குன் ருகளின் மீது ஏறியும் இறங்கியும் வருகின்றன. கற்கள் புரஞ்சினரன், பாறைகள் இடிந்து உருளுகின்றன மலைச்சிகரங்களும் இடிந்து பெர்டியாகின்றன. மலையினடிப் பாகங்களும் உடைகின்றன. எற்றிசைகளிலும் கோபக்களை வீச்கிறுள் நாமகள். வேள்விச்சாலையினருகே ஒடிவருகின்றன. வேள்வியை நிறுவதற்குத் தயாராயிருக்கின்ற பிரமனும் திகைத்து நிற்கிறன். அழைப்பின பேரில் வேள்வியை நடத்திக் கொடுக்கவந்த தேவர்களும் மற்றவர்களும் உயிர்தபபினேம் என்று தமதிருப்பிடம் ஒடி ஒய்வுபெறுகின்றனர். அடியார்க்கடியாரான் அருளாளன் அணையுருக்கொண்டு குறுக்கே பள்ளிகொண்டு நதியின் வேகத்தைத் தடுக்கின்றன. நாமகளும் வெட்கம்படைந்து பேரஞ்சாளனை வணங்கி பிரமனுடன் சேர்ந்து வேள்வியை முறைப்படி முடித துப் போருளாளனைப் பத்தர் கோரியவற்றை விரைவில்லிக்கும்படி இறைஞ்சுகின்றன. பாம்பணைப் பள்ளிகொண்ட பேரஞ்சாளன் அவ்வேண்டுகோருக்கின்னங்கி புண்ணியகோடி விமானத்தோடு காடசியளிக்கின்றன.

பழைய சங்கீத வெளியீடுகள்

இருபது ஆண்டுகளுக்கு முன் மாத வெளியீடாக வந்த சங்கீத நூல் தற்காலம் மேடைமேல் சிறப்புற்று விளங்கும் விதவான்களால் போற்றப்பட்ட நூல்கள் தமிழ்சை, வடமொழியிலெலுந்த இசை, அயல்நாட்டு இசை, சுரசாகித்தியமாகச் சிறந்த பாடல்கள். மிகவும் கொஞ்சமான பிரதிகளே கைவசம் உள்ளன; அதிக நாட்களான படியால் நூல்களும் பழையமைப்பற்று விட்டன. “19 வெளியீடுகள் சேர்ந்து ரூ. 10.

தபால் செலவு தனி.

“தமிழ்சை”

நவநீதம் வெளியீடு 35, முவேகானந்தா ரோடு,
 ராமநகர் P, O, கோயமுத்தூர்-9

சுரசாகித்தியம்

1 14 சுரசாகித்தியம் 2 4

| | | | |
|---|--|--|---|
| மப மகம் பா ப்நிபா பமபா பநி பமபா அன்ன வடி வா எசெயு மன்ன ந டை யான் | அன்ன வடி வா 2) மபநிப பமகம் பா | அன்ன வடி வா 3) ... 4) | அன்ன வடி வா கிரிநிபா டை யான் |
| <u>மம்பா சச்சா ச்நிதாதா நிச்சி சா நிதி ச்நிபா பா</u> <u>உய ஞுமன்ன வடி சேறி வாநி ஞு வான்</u> <u>மரிமரி சா நிச்சி சா சா சா நிதி ச்நிதா தா</u> <u>அத்தன யனத் த எ யன உத்தி த ணை</u> <u>பா, தநித தா, நி சுச்சா நிச்சிசா நிதி ச்நிபா பா</u> <u>அத் தி தெ எ வுத்தி பு மி யான்</u> | | | |

மற்ற அடிகளையும் இவ்விதமே பாடவும்.

இது பதின்மூன்றுச் சீராசிரியச்சங்கத விருத்தம் சம்பை தாளத் தின் மிசிர சாதியின் இருகளைக் கையாடலாகும். பாட்டின் காலம் வாரநடை (சற்று முடிகிய நடை) மத்தியம் காலம் என்று கற்காலம் சொல்வர். நாமகளின் கோபாவேகத்திற்கும் இசையின் வர்நநடைக் கும் நல்ல பொறுத்தமுண்டு. சங்கவிருத்தத்திற்கேற்ப தாளமும் சடுதியாக அமையப்பெற்றுள்ளது.

பிரமனுக்கு நான் முகன் என்று பெயர்; நான் குதி சைகளிலும் முகங்களியடையவன். காஞ்சியில் வேள்வி முடிந்ததும், பேரருளாள் நுடைய திருக்கல்யாண குணங்களை அனுபவிக்கின்றன. ஆனால் பிரமன் சுயநலக்காரன்ல்ல; தான் எம் பெருமான் கைங்கர்யத்தில் ஊன்றி துதித்ததுபோல் மற்றவரும் துதிக்கவேண்டுமாகையால் பேரருளானை ஏப்பொழுதும் அத்திகிரியிலேயே எழுந்தருளியிருந்து கருது வோர்க்கு வேண்டுவனவற்றையெல்லாமளித்து வாழ்வித்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்துகொள்ளுகிறோன் வரதனைக் கண்டு களித்ததும் நான் முகனுக்கு எத்தனையான பெருங்குணம் பிறந்து விட்டது பாருங்கள்!

இராகம் தம்பார் — தரளம் சாபு

ஆரோசை :- சரி மபதங்ச } கரகரப்பிரியாவிலிருந்து உதய
அமரோசை:- சநிதபமரிகரிச } மான இராகம்.

பல்லவி

வெரோப்பார் விண்முதலாம் காவுக்கு எல்லாம்
விழியொப்பார் வேதம் எனும் கண்தனக்கு

அனுபல்லவி

காரோப்பார் கருணை மழைபொழியும் நீரால்
கட. லொப்பார் கண்டிடனும் கானாக் கூத்தால்

சரணம்

நீரோப்பார் நிலமளிக்கும் தன்மை தன்னால்
நிலமோப்பார் நெடும்பிழைகள் பொறுக்கும் நேரால்
ஆரோப்பார் இவர் குணங்களைத்துங் கண்டால்
அருளாளர் தாமெனினும் தமக் கொவ்வாரே

பொருள் :- மரங்களையெல்லாம் வேர் தரித்துக் கொண்டிருக்குமாப் போல பேராருளாளன் உலகிற் கல்லாம் ஆணிவீர் போல் விளங்கிறோன். கண்ணின் நடுவேயுள்ள கருவிழி எவ்வாறு முக்கியமோ. அவ்வாறே உலகிலடங்காத பொருள்களை நாமறிவதற்கு வேதமோர் தெய்வீகக் கண். பேராருளாளனும் எல்லாவற்றிற்கும் நடுவே விளங்குகின்றபடியால் இவனே வேதமாகிற கண்ணின் கருவிழி போன்றுளன். மழு பொழி யுஷ்கால் மேகம் மேடு புள்ளம் பாராட்டுவதில்லை, அதே போல் பேராருளாளனும் உயர்ந்தவர்-தாழ்ந்தவரென்று பாராட்டாது தன் கருணை மழுபையப் பொழியும் மேகம் போன்றவன். கடலை நாம் காணும் பொழுது அதனை முழுதும் கண்டோமல்லோம்; அதே போல் பேராருளாளனைக் காண்போமாயினும் அ வனை முழுதும் காணவல்லேம். பூமி முழுதும் வாடாது எப்படி நீர் காக்குமோ, அப்படிப் பேராருளாளன் மக்கள் துன்பத்திலேயே உற்று விசனிக்காதபடி காப்பாற ருக்கிறோன். பொறுமைகளுக்கு ஒப்பாக வரதன் மக்களின் குற்றங்களை பொறுத்துக் கொள்ளுகின்றார்கள். இப்படி நான்முகன் மேற்கு முகத்தாலே வேள்ளச்சாலையில் இனையாயிருக்கும் திருவெலக்கா எம்பெருமானையும், கீழ்முகத்தாலே வேள்விச்சாலையிலுதித்த பேராருளாளனையும் சேர அனுபவித்து அனுசந்திக்கின்றார்கள்.

A Short Survey into the Music of North and South India

Contains in a short-Compass all the important systems of both the North and South Indian Schools of Music-Published several years ago.

**Only Very limited Copies
are available Rs. 2 per Copy
Postage Extra.**

**“TAMIZHISAI,”
NAVANEETHAM PUBLICATION**

35, VIVEKANANDA ROAD
RAMNAGAR, P. O. - COIMBATORE-9

சுரசாகித்தியப்பகுதி

| | $\frac{1}{3}$ | 0_2 | 0_2 | $\frac{1}{3}$ | 0_2 | 0_2 |
|---------------|---------------|------------------|----------------------|----------------------|---------------|---------------|
| <u>பல்லவி</u> | | | | | | |
| , | தந் | ஓர | ஓர | <u>சுநீசுநீசு</u> | தா | பா |
| வே | ரோப் | பார் | வின் மு | த | லாம் | |
| 2) | , தந் | <u>சுரிமரிம்</u> | <u>சுரிசு</u> | ... | ... | ... |
| வே | ரோப் | பார் | ... | ... | ... | |
| 3) | , ரி | <u>பமரி</u> | <u>ரிமரிசு</u> | ... | ... | ... |
| வே | ரோப் | பார் | ... | ... | ... | |
| 4) | , ரிப் | <u>பமரி</u> | <u>ரிமரிசு</u> | ... | ... | ... |
| வே | ரோப் | பார் | ... | ... | ... | |
| 5) | ... | ... | ... | <u>தநீசுரிசுநீசு</u> | தா | பா |
| ... | ... | ... | வின் மு | த | லாம் | |
| 6) | ... | ... | ... | ... | <u>தபமப</u> | <u>தநீசு</u> |
| ... | ... | ... | ... | ... | த லாம் | ... |
| , | மப | தந் | பா | <u>பமதபபசு</u> | <u>ரிமரிம</u> | <u>சுரிசு</u> |
| கா | வக் | கு | எல் | லாம் | ... | |
| , ரிரி | <u>பமரி</u> | ரி | <u>ரிமரிம்</u> | சுரி | சா | |
| ஸிழி | யோப் | பார் | வே | தம் | ... | |
| , ரிம | பா | பா | <u>தநீசுரிசுநீசு</u> | தா | பா | |
| எனுங் கண் | ... | ட | ஏக் | கு | | |

அனுபல்லவி

| | | | | | | |
|-------|----------------|--------------|---------------------|----------------------|-----------------|--------|
| , | மப | தந் | ச் ர | ச் ச் நி | ச் ச | ; |
| கா | ரொப் | பார் | கஞ | ண | ... | |
| , தந் | <u>சரியிமா</u> | <u>சரிச</u> | <u>தந்சரிச்நிச்</u> | தா | பா | |
| மழை | போழி | ழும் | த் | ஞால் | ... | |
| 2) | தப | <u>மபதந்</u> | ச் ர | ... | ... | ... |
| 3) | கா | ரொப் | பார் | ... | ... | ண |
| ... | ... | ... | ... | <u>பிப்ரி</u> | <u>பிம்ரிம்</u> | சிசிசு |
| 4) | ... | ... | ... | க | ஞ | ண |
| ... | ... | ... | ... | <u>சரிமரப்பிரிம்</u> | பி | சு |
| ... | ... | ... | ... | க | ஞ | ண |
| , தந் | ச் ர | ச் ர | <u>தந்சரிச்நிச்</u> | தா | பா | |
| கட | வெப் | பார் | கண்டி | டி | ஞும் | |
| , மப | தந் | பா | <u>பமதபம</u> | பிமரிம | <u>சரிசா</u> | |
| கா | ஞுக் | ... | கூத் | தால் | | |

(மந்றவை பல்லவி, அனுபல்லவி போன்றது.)

N. B. இந்த மலரில் வரும் கட்டுரைகளில் மேற்கோளாகப்பல சாள் கிரேர்களின் நூல்களையும் கட்டுரைகளையும் கையாண்டிருக்கிறோம். அம்மகனீயர்களுக்கு நமது உள்கணிந்த நன்றி.

ஆசிரியர்.

**STATEMENT ABOUT OWNERSHIP AND OTHER PARTICULARS
ABOUT 'TAMIZHISAI'**

Form VI

(See Rule 8)

| | | |
|----|--|--|
| 1. | Place of publication | 35, Vivekananda Road, Ramnagar, Coimbatore-9. |
| 2. | Periodicity of publication | Monthly |
| 3. | Printer's name | S. Sivakaruppiyah alias Gandhidasan |
| | Nationality | Indian |
| | Address | 14, Sengupta Street, Ramnagar, Coimbatore 9 |
| 4. | Publishers Name | S. R. Kuppuswami |
| | Nationality | Indian |
| | Address | " Navaneetham " publication, 35, Vivekananda Road, Ramnagar, Cbe-9 |
| 5. | Editor's name | S. R. Kuppuswami |
| | Nationality | Indian |
| | Address | " Navaneetham " 35, Vivekananda Road, Ramnagar, Cbe-9 |
| 6. | Names and addresses of individuals who own the newspaper and partners or shareholders holding more than one percent of the total capital | S. R. Kuppuswami, owner " Navaneetham " 35, Vivekananda Road, Ramnagar, Cbe-9 |

I, S. R. Kuppuswami, hereby declare that the particulars given above are true to the best of my knowledge and belief.

(Sd) KUPPUSWAMI,
Publisher Tamizhisai, Tamil monthly magazine.

Dated : 1—3—1968.



தஞ்சை மகாராட்டிர மன்னன் பணித்துபடி தியாகப் பிரம் மத்தின் என்னைய் வண்ணப்படம் ஒன்று அன்னர் வதிந்த காலத்திலேயே ஆக்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படப் பிரதி யொன்றைக் காலஞ்சென்ற இராசப்பா என்ற கதாகாலட்சேப வல்லுநர் அளித்துள்ளார். அதன் ‘பிளாக்’கைத்தான் இவ்வட்டை தாங்குகிறது.